

FIRST INFORMATION REPORT
முதல் தகவல் அறிக்கை
(Under Section 154 Cr.P.C)
(கு.ந.வி.தொ.பிரிவு 154 இன் கீழ்)

TAMIL NADU POLICE
INTEGRATED INVESTIGATION FORM-I

1. District:	TRIPLICANE	P.S.	TRIPLICANE	Year	2019	FIR No. 174	Date:	13-03-2019	
	மாவட்டம்		காவல் நிலையம்		ஆண்டு		மு. த.அ.எண்	நாள்	
	Act(s) சட்டம்					Sections பிரிவுகள்			
	INDIAN PENAL CODE, 1860					153			
2.	INDIAN PENAL CODE, 1860					153A(1)(a)			
	INDIAN PENAL CODE, 1860					153A(1)(b)			
	INDIAN PENAL CODE, 1860					505(1)(b)			
	INDIAN PENAL CODE, 1860					505(1)(c)			
3.	Occurrence of Offence Day:	SUNDAY	Date From:	29-04-2018	Date To:	29-04-2018			
(a)	குற்ற நிகழ்வு நாள்		நாள் முதல்		நாள் வரை				
	Time Period:	Between	Time From:	16:00 Hrs	Time To:	20:15 Hrs			
	நேர அளவு		நேரம் முதல்		நேரம் வரை				
(b)	Information received at PS. Date:	13-03-2019	Time:	11:30 Hrs	(c) General Diary Reference:		Entry No(s)		
	காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்த நாள்		நேரம்		பொது நாட்குறிப்பில் பதிவு விவரம் எண்				
4.	Type of Information:	SUO-MOTU			Time :	-			
	தகவலின் வகை				நேரம்				
5.	Place of Occurrence: (a) Direction and Distance from PS:		EAST & 1.0 Km		Beat Number:	SECTOR B			
	குற்ற நிகழ்விடம் (அ) காவல் நிலையத்திலிருந்து எவ்வளவு தூரமும், எத்திசையும்				முறைக் காவல் எண்				
(b)	Address:	சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் முகவரி							
(c)	In case, outside limit of this Police Station, then the Name of P.S:		-		District:	-			
	இக்காவல் நிலைய எல்லைக்கப்பால் நடந்து இருக்குமாயின் அந்நிலையில், அந்த கா.நி பெயர்				மாவட்டம்				
6.	Complainant/Informant (a) Name: MURALI A		(c) Date/Year of Birth:	-	(d) Nationality:	-			
	குற்றமுறையீட்டாளர் / தகவல் தந்தவர் பெயர்		நாள் / பிறந்த ஆண்டு		நாட்டினம்				
	(b).Father's/Husband's Name:	தந்தை / கணவர் பெயர்							
	(e).Passport No.		Date of Issue:		Place of Issue:				
	வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்		வழங்கப்பட்ட நாள்		வழங்கப்பட்ட இடம்				
	(f). Occupation:	-							
	தொழில்								
	(g). Address:	INSPECTOR OF POLICE, TRIPLICANE PS.							
	முகவரி								
7.	Details of Known/Suspected/Unknown accused with full particulars								
	தெரிந்த / ஐயப்பாட்டிற்குரிய / தெரியாத குற்றம் சாட்டப்பட்டவரின் முழுமையான விவரங்கள்.								
	1	REVATHI NAGARAJAN							
	2	PUGAZHIDHI ,TAMIL DESIYA MAKKAL KATCHI							
	3	LISALIYA NILANI							
	4	VETRIVEL CHEZHIAN ,MAKKAL ATHIKARAM CHENNAI MANDALA COORDINATOR							
	5	SUNDARAMOORTHY ,TAMILAR VIDUTHALAI KALAGAM							
	6	MANI ,ELAIYOR KOOTAMAIPPU LAYOLA COLLEGE							
	7	KARTHICK ,TAMIL MAKKAL KATCHI							

- 8 DISON ,TAMILAR VIDIYAL KATCHI
- 9 DHABASI KUMARAN ,CHIEF SECRETARY THIRAVIDA VIDUTHALAI KALAGAM
- 10 THANJAI TAMIZHAN ,KANCHI MAKKAL MANTRAM
- 11 RAJINIKATH ,MAKKAL ARASU KATCHI
- 12 THIRUMURUGAN GANDHI ,MAY 17 EYAKKAM COORDINATOR
- 13 POZHILAN ,TAMILGA MAKKAL MUNNANI
- 14 NIJAMUDEEN ,INDIA DESIYA LEEK KATCHI
- 15 UDUMALAI KOWSALYA
- 16 PROFESSOR ASSAM BASHA ,STATE COORDINATOR
- 17 VANNIYARASU ,V C K
- 18 SUPA UDHAYAKUMAR ,PACHAI TAMILAGAM KATCHI
- 19 THEHLON BHAKAVI ,STATE PRESIDENT SDPI KATCHI
- 20 ARASENDIRAN ,TAMIL DEPARTMENT CHENNAI CHRISTIAN COLLAGE

8. Reasons for delay in reporting by the complainant/Informant: தாமதம்

குற்றமுறையீட்டாளரால் / தகவல் கொடுப்பவரால் முறையிட்டதில் தகவல் கொடுப்பதில் தாமதம்.

9. Particulars of the properties stolen/Involved:

களவாடப்பட்ட / களவிற்குள்ளான சொத்துக்களின் விவரம்.

10. Total value of properties stolen/Involved:

களவாடப்பட்ட / களவிற்குள்ளான சொத்துக்களின் மொத்த மதிப்பு

11. Inquest Report/ Un-natural death Case No. If any:

பிண விசாரணை அறிக்கை / இயற்கைக்கு மாறான இறப்பு எண் ஏதேனும் இருந்தால்

12. FIR Contents

முதல் தகவல் அறிக்கையின் சுருக்கம்

பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது

இன்று 13.03.2019 -ஆம் தேதி காலை 11.30 மணிக்கு டி.1 திருவல்லிக்கேணி காவல் நிலைய சட்டம் ஒழுங்கு பிரிவு காவல் ஆய்வாளர் A. முரளி ஆகிய நான் நிலைய பொறுப்பில் இருந்த போது கனம் காவல் கூடுதல் ஆணையாளர் சட்டம் ஒழுங்கு (தெற்கு) அவர்கள் அலுவலக குறிப்பாணை எண் C.NO: 618 / Addl COP / L&O / S / SB ATR /2018 Dated 28.08.2018 NO: 455 / SB XVIII /2018 dtd. 23.08.2018 என்ற உத்தரவின் படி திரு. வேல்முருகன் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் கடந்த 26.09.2018 -ம் தேதி D1 திருவல்லிக்கேணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஆற்றிய உரைகளில் மற்ற சமூகத்தினர்களிடையே வன்மத்தை தூண்டும் வகையில் பேசியவர்கள் மீது சட்ட பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளும் படி அவர் பேசிய பேச்சின் தொகுப்பு மற்றும் சட்ட வல்லுநரின் கருத்துருவடன் கிடைக்கப்பெற்ற குறிப்பாணையின் பேரில் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் விபரம் பின்வருமாறு அறிக்கை. தமிழக வாழ்வுரிமை கட்சி- ஆர்ப்பாட்டம் -திருவல்லிக்கேணி-29.04.2018 அன்று 16.00 மணிமுதல் 20.15 மணி வரை டி.1 திருவல்லிக்கேணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரசு விருந்தினர் மாளிகை அருகில் 'காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு.டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடு என்ற தலைப்பில் ஆர்ப்பாட்டமொன்று வேல்முருகன் (தலைவர்)என்பவர் தலைமையில் சுமார் 300 பேர் (50 பெண்கள் உட்பட) குழுமியிருக்க ஒலி ஒளி அமைப்பு வசதிகளுடன் நடைபெற்றது.தியாகு.(தலைவர் தமிழ் தேசிய விடுதலை இயக்கம்) பேசுகையில் காவல் துறைக்கு ஒரு கேள்வியை முன் வைக்கிறோம் என்றும் உங்களால் காவிரியை மீட்டு வரமுடியுமா நீதிபதிகளால். ஓபிஎஸ். இபிஎஸ்-ஆல் காவிரியை மீட்டு வரமுடியுமா என்றும் நாடாளுமன்றத்தை முடக்கினோம் என்றும் சொல்லுகிறார்கள் என்றும் தமிழகத்தில் இருக்கிற மத்திய அரசு அலுவலகங்களை முடக்குவோம் என்று சொன்னோம் என்று சொன்னோம் என்றும் . காவிரியை மீட்பதற்கு நமக்கு இருக்கிற ஒரே வழி போராட்டம்தான் என்றும். 3-ம் தேதிக்குள். காவிரியை இவர்கள் அமைக்க போவதில்லையென்றும் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தாலும் தீர்ப்பாயம் வழங்கிய வக்ராபீஸ் போன்ற அதிகாரமுள்ள மேலாண்மை வாரியமாக இருக்க வெண்டும்மென்று இல்லையென்றால் நாங்கள் எழுதிய தீர்ப்பு வெற்று காகிதம் என்றும் நீதிபதிகள் சொல்லியிருப்பதாகவும் தெரிவித்தார். தீர்ப்பில் குறைத்து வழங்கியிருக்கிற 14 டிஎம்சி தண்ணீர் என்பது முல்லை பெரியாறு தேக்கும் நீரின் அளவைவிட அதிகம் என்பதை மறந்துவிட வேண்டாம் என்றும் தெரிவித்தார். இந்த தீர்ப்பில் தமிழகத்திற்கு 465 பக்கத்தில் தந்திருக்கும் மரண ஓலை என்பதை மறந்துவிட வேண்டாம் என்றும் தெரிவித்தார். காவிரி தங்களின் தாய் என்றும் அதனை இழக்க மாட்டோம். என்றும் காவிரி இல்லையென்றால் தமிழர்களின் பண்பாடு இல்லையென்றும் உங்கள் மோடி கொடுக்கமாட்டார் எங்கள் போராட்டத்தால்தான் காவிரியை திறப்போனம் என்றும் உங்களுக்கு குட்கா வேலை இருக்கிறது அதை போய் பாருங்கள் என்றும் எங்கள் வேலைக்கு வராதீர்கள் என்றும் எங்களை தடுக்காதீர்கள் என்றும் தெரிவித்தார். நீதிமன்றமே நீதி

தரவில்லையென்றால் வீதியில் நின்றுதான் போரட வேண்டுமென்றும் தெரிவித்தார்கள். துரிதமாக (துரிதமாக) பேசுகையில் தான் இந்த போராட்டத்திற்கு சினிமாகாரியாக வரவில்லையென்றும். இந்த போராட்டத்தை பார்க்க வேண்டுமென்று அனுமதி கேட்டுதான் இங்கே வந்தேன். என்றும் தான் மெரினாவை திறந்துவிட்டார்கள் என்றவுடன் சந்தோசப்பட்டதாகவும் கடற்கரையை மூடிய அரசாங்கம் உலகில் தமிழக அரசாங்கமாகதான் இருக்கும் என்றும் தெரிவித்தார். கூட்டத்தினரை பார்த்து நீங்கள் மோடி ஒழிக ஒழிக என்று சொல்லுவதில் எனக்கு என்று பேச ஆரம்பித்தபோது (கூட்டத்திலிருந்து மக்கள் மோடி ஒழிக ஒழிக என்று பேச கோஷம் போட்டார்கள்.) கோ.சி. மணி. (தமிழக மீனவ மக்கள் முன்னணி) பேசுகையில் இன்றைக்கு காவரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்றும். ஸ்டெர்லைட் வேண்டாம் என்றும் கோரிக்கை வலியுறுத்தி இங்கே ஆர்ப்பாட்டம் நடந்திக் கொண்டிருப்பதாகவும். நாம் ஒட்டுமொத்த வழுவாதாரத்தை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்துக் கொண்டிருக்கிறோம். என்றும் பல பிரச்சனைகள் இருக்கின்றது என்றும் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். என்றும் மோடி அரசு தமிழகத்தினன மேல் மிகப் பெரிய தாக்குதலை தொடுத்திருக்கிறார் என்றும் தமிழகத்தை அழித்தே தீர வேண்டுமென்ற எண்ணத்தோடு செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும் குறை கூறினார். எடப்பாடி மோடி பல்லக்கு தூக்கி கொண்டு தமிழக மக்களை பற்றிய கவலைப்படாமல் தன் பதவியை காப்பாற்றி கொள்ள வெண்டும்மென்ற எண்ணத்தோடு மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து அழிவு திட்டங்களுக்கும் ஆமாம் சாமி போட்டுக் கொண்டிருக்கிறார் என்றும் குறை கூறினார். மீனவ மக்களுக்கு மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் சாகர்மலா திட்டத்தைக் கொண்டு கடற்கரையை பன்னாட்டு நிறுவனங்கள் கொடுப்பதற்கான முயற்சிகள் நடந்துக் கொண்டிருக்கிறார்கள். என்றும் மீனவர்களுக்கு இருக்கிற வாய்ப்பை பறித்துக் கொண்டிருக்கிறார்கள். என்றும் தெரிவித்தார். வருகின்ற 3-ம் தேதி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே தீரவேண்டுமென்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாகவும் தெரிவித்தார். ஆழி செந்தில்நாதன் (ஒருங்கிணைப்பாளர் தன்னாட்சி தமிழகம்) பேசுகையில் தமிழர்கள் தங்களுடைய இயற்கை வளங்களை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் நின்று கொண்டிருக்கின்றோம். ன்றும் அதற்கான வேலைய தந்துக் கொண்டிருக்கிறது மோடி அரசு என்றும் இந்த கடலில்தான் எங்கள் மீனவர்கள் மீன் படித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் சாகர்மலா என்னும் இந்த திட்டத்தை தமிழகத்தினள் நெற்தல் படை உங்களை அடித்தவிரட்டும் காலம் தொடங்கிவிட்டது என்றும் தெரிவித்தார். ரேவதி நாகராசன் (இரட்டைமலை சீனிவாசன் பெயர்த்தி) பேசுகையில் 1932-ம் ஆண்டு வட்டமேசை மாநாட்டில் தனிநாடு கேட்டவர் இரட்டைமலை சீனிவாசன். அதற்காக அவர் ஈரோடு சிறையில் உண்ணாவிரதம் இருந்தார். ஆனால் மாகத்மா காந்தியால் கொடுக்கப்பட்டது. ஜின்னாவுக்கு அப்போது தனிநாடு கோடுக்கப்பட்டிருந்தால் சென்னை மானாணத்தை தமிழர்கள் ஆண்டிருப்போம். தென் மாநிலங்கள் நம்முடைய கட்டுப்பாட்டில் இருந்திருக்கும் என்று கூறினார். கர்நாடகத்தில் எதிர்க் கட்சியும் ஆளும் கட்சியும் கன்னடர்களாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க மாட்டோம். என்று சொல்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் திராவிடம் என்ற பெயரில் நமக்குள் சாதி மதப் பிளவை ஏற்படுத்தி ஏமாற்றி இருக்கிறார்கள். வரும் தேர்தில் சுயதமிழர்களாக தமிழர்களை மட்டுமே ஒருங்கிணைக்கும் கூட்டமைப்பை உருவாக்கி திராவிட கட்சிகளையும் அகில இந்திய தேசிய கட்சிகளையும் புறக்கணித்து தமிழர்களாக ஒன்று திரண்டு இரட்டைமலை சீனிவாசன் கோரிக்கையை நாம் வென்றெடுப்போம் என்று கூறினார். செந்தில் (இளம் தமிழகம்) பேசும்போது. காவிரி என்பது நீர் அல்ல அது நம்முடைய உணவு. வாழ்வு நம் நாகரீகத்தோடு பிணைக்கப்பட்டது. காவிரி இல்லையென்று சொன்னால் நீரில்லை உணவில்லை என்பது தான் யதார்த்தம். பா.ஜ.க-வுக்கு கர்நாடக தேர்தல் வாழ்வா சாவா போராட்டமாக இருப்பைப் போன்று காவிரி உரிமை மீட்புப் போராட்டம் தமிழர்களின் வாழ்வாசாவா போராட்டமாக அமைந்திருக்கிறது. ஜம்பதாண்டுகள் இந்த உரிமைக்காக காத்திருந்த உச்சத்துக்கு வந்தவிட்டோம். ஆனால் அவர்களுடைய திட்டம் காவிரி படுகையிலுள்ள வளங்களைக் கொள்ளையடிப்பதுதான். அன்னை மடியின் அடிவிறறைக் கிழித்து ஹைட்ரோ கார்பன் மீத்தேன். எடுக்கின்ற வெறிபிடித்த கூட்டமாக இருக்கின்றது. இந்தப்போராட்டம் மக்கள் மன்றத்தில் தீர்க்கப்பட வேண்டிய போராட்டம். நீதிமன்றத்தில் இருபதாண்டுகள் காத்திருந்து விட்டோம். நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இழந்துவிட்டோம். சட்டமன்றம் நாடாளுமன்றம். நீதிமன்றம் பொய்த்துவிட்ட நிலையில் மக்கள் மன்றத்தில் நமது உரிமையை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். எனவே உயிரைக் கொடுத்து நம்முடைய உரிமையை பாதுகாப்போம். கூறினார். வழக்கறிஞர் புகழேந்தி (தமிழ்தேசிய மக்கள் கட்சி) பேசுகையில் நாம் பல்வேறு வகையான பேராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். என்றும் நாம் இணைந்து இருக்கிறோம் என்றும் மத்திய அரசாக இருக்கட்டும் நீதிமன்றமாக இருக்கட்டும் தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து துரோம் இழைத்துக் கொண்டிருக்கின்றன என்றும் இழந்த உரிமையை பெற வேண்டுமென்றால் தமிழ்தேசிய விடுதலை முன்னெடுக்க வேண்டுமென்றும் தெரிவித்தார். ஓவியா (புரட்சிகர பெண்கள் விடுதலை இயக்கம் மற்றும் உரிமை மீட்பு கூட்டமைப்பு). பேசும்போது பேசும்போது ஆளும் பாசிச மோடி அரசாங்கம் தொடர்ந்து நம்மை வஞ்சித்து தமிழர்களை படுபாதாளத்தில் தள்ளிக் கொண்டிருக்கின்றது. தமிழக மக்கள் தொடர்ந்து பொதுப்பிரச்சினைகளுக்காக போராடிக் கொண்டிருக்கின்றார்கள். இந்தச் சூழ்நிலையில் கண்டிப்பாக இவர்கள் மீண்டும் ஆளுகிற பொறுப்புக்கு வரமாட்டார்கள் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று தெரிவித்தார். லிசாலியா நிலாணி பேசுகையில். இன்றைக்கு தமிழகத்தில்

விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. நம்முடைய முன்னோர் காலத்தில் வீட்டுக்கு ஒருவரை போடுக்கு அனுப்பினோம். அதனால்தான் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றார்கள். ஆனால் இப்போது ஊரானள பிள்ளையை போராட்டத்துக்கு அனுப்பி வைத்து அழகு பார்க்காமலட வீட்டுக்கு ஒருவராக வந்து நின்றால் நம்முடைய வீட்டைக் காப்பாற்ற முடியும். இப்போது கிடைத்திருக்கிற ஆதரவைப் பயன்படுத்தி எல்லோரும் போராட்டத்தில் இறங்க வேண்டும். நான் வளர்ந்த தஞ்சை மண்ணில் இன்றைக்கு வெறும் மண்ணத்தான் பார்க்கிறேன். தயவுசெய்து எல்லோரும் போராட்டத்தில் இறங்க வாருங்கள் என்று அழைப்பு விடுத்து உரையை நிறைவு செய்தார். வெற்றிவேல் செழியன் (சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர். மக்கள் அதிகாரம்) பேசும்போது இந்த மெரீனா போராட்டம் என்பது எந்த அளவிற்கு அரசாங்கத்துக்கு பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது. மெரீனா போராட்டம் அமைதியான வழியில் நடந்தது. அதை கலவரதமாக்கி போரக் குணத்துடன் போராடிய மீனவ மக்களை அவர்கள் பகுதிக்குள்ள நுழைந்து அடித்து சூறையாடி கொடுமான தாக்குதலை போலீஸ் திட்டமிட்டு நடத்தியது. இப்படி அச்சுறுத்துவதன் மூலமாக மீண்டும் இப்படி ஒரு போராட்டம் நடந்தவிடக் கூடாது என்று நோக்கத்துடன் அமைதிவழி போராட்டத்தை அச்சுறுத்துகின்ற போராட்டமாக போலீஸ் மாற்றியது. ஆனால் இதனால் இரண்டு பலன் ஏற்பட்டது. நம்மை அடித்து ஒடுக்க வேண்டும் என்று நினைத்த நிலையில். மக்கள் ஒடுங்காமல் இரண்டு மடங்கு வலத்தோடு போராடும் ஆரம்பித்து விட்டார்கள். இந்த மெரீனா மீது அரசாங்கத்துக்கு பயம் வந்திட்டது. சாதாரணமாக மெரீனா பெரிய சக்தியாக மாறி விட்டது. இன்றைக்கு மோடி அரசு தமிழகத்தை அழிக்க வேண்டுமென்று மடி செய்து எல்லா வேலைகளையும் செய்கிறது. தமிழகத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்கின்ற ஒவ்வொரு நடவடிக்கையும் மக்களை போராட்டத்தை தூண்டுகிறது. என்பது மட்டுமின்றி போராட்டத்தை பலப்படுத்துவதற்கு மீண்டும் மீண்டும் போராடுவதற்கு தூண்டுவதாக அமைகிறது. அது நல்லதுதான். தொடர்ச்சியான போராட்டம் என்பது இந்த மெரீனாவை கைப்பற்றும் மெரீனா கைப்பற்றப்பட்டால் நம்முடைய கோரிக்கைகள் நிறைவேறும் என்றார். காயத்திரி (தன்னார்வளர்) பேசுகையில். பேசுகையில் இந்த வருஷத்தில் நாம் எத்தனையோ பிரச்சனைகளை பார்த்திருக்குறோம் என்றும் எதற்காகவது தீர்வு கொடுத்தார்களா என்றும் ஒவ்வொரு முறையும் நம்மை மடை மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் குறை கூறினார். ஒட்டுக்கு காசு வாங்கி ஒட்டுபோட்டால் அனைவருக்கும் தலைகுணியுதான் என்றும் ஒட்டு காசு வாங்காமல் மக்களே வாருங்கள் தமிழகத்தை மாற்றுவோம். என்றும் தெரிவித்தார். திருச்சிராஜேஷ் (வீர விளையாட்டுமீட்டிப்பு குழு) பேசுகையில். காவிரி ஆற்றுக்குள் இறங்கி தண்ணீர் அருந்த போராட்டம் நடத்தபோவதாகவும் அதற்கு போலீஸ் அனுமதி கொடுக்கவில்லையென்றும். நீதிமன்ற அனுமதியை பெற்று அந்த போராட்டத்தை நடத்த போவதாகவும் அந்த போராட்டத்தில் கலந்துக் கொள்ள அழைப்புவிடுத்தார். குமரன் (சென்னை மண்டல பொறுப்பாளர் பெரியார் திராவிடர் கழகம்) பேசும்போது தண்ணீர் கம்மியாக கொடுக்கின்றான் என்று நீதிமன்றம் சென்றால் நிறைய தண்ணீர் கேட்கிறாயா என்றுள் மறுபடியும் தண்ணீரை கம்மியாக தருகிறான். 2007-ல் தண்ணீர் கேட்கப் போனால் தொடர்ந்து வழக்குகள் வந்தது. மறுபடியும் 14 டி.எம்.சி கம்மியாக தருகிறான். நடிகர். எம் ஆர்ராதா கேட்டார்-25 வருடங்கள் தொடர்ச்சியாக பொய் வழக்கில் ஒரு வழக்கறிஞர் ஆஜராகி வாதிட்டு வந்தால். 25-வருடம் கழித்து நீதிபதியானால் எப்படி நீதி தருவார் என்று கேட்டார். இன்றைக்கு நாம் அடக்கிய வாசித்துக் கொண்டே இருக்கிறோம். போராட்டக் குணமே நம்மிடம் இல்லை. தமிழர் வாழ்வரிமை கூட்டமைப்பு உருவாகி இருக்கும்போது ஒரு அமைப்புக்கு 20. பேர் என்று சொன்னாலும்கூட 150 அமைப்புகளைச் சேர்ந்த இரண்டாயிரம் பேர் போராட்டத்துக்கு வந்துவிடலாம். அப்படி போராடுகிற நேரத்தில் சில பேர் மட்டும் சிறைக்கு செல்கிற மாதிரி ஒதுக்கிவிட வேண்டும் அப்போதுதான் ஒரு முடிவு வரும். வெளிநாட்டில் கறுப்புக் கொடி காட்டினால் அவமானமாகிவிடும். ஆனால் இங்கே கறுப்பு கொடி காட்டினால் மோடி மேலே பறந்து போகிறான். நாம் புத்திசாலித்தனமாக பலூன் விடிகிறோம். இதைத்தான் அன்றைக்கு பெரியார் சொன்னார். ஆயிரம் பேர் மானமுள்ளவர்களிடம் போராடலாம். ஆனால் மானங்கெட்டவன் ஒருவனிடத்தில் போராடுவது கடினம் என்று சொன்னார். அதைப் போல ஒட்டுமொத்த தமிழர்கள் மானங்கெட்ட மத்திய-மாநில அரசுகளுடன் போராடுவது கடினமாக இருக்கிறது. தொடர்ந்து போராடுவோம் என்று கூறினார். டேவிட் (பொறுப்பாளர்) டிசம்பர் 3 இயக்கம்) பேசுகையில். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்ற போராட்டத்தில் மாற்றுதிறனாளிகள் போராவோம் என்றும் மோடியின் மோடி மஸ்தான் வேலைகள் எல்லாம் இங்கே நடக்காது என்றும் இங்கே இருக்கிற வரலாறு உங்களுக்கு தெரியாது. என்றும் தழுழர்களின் வீரத்தை பற்றி தெரிவதற்கு வாய்ப்பு உங்களுக்கு குறைவு என்றும் மோடி வெளிநாடுகளுக்கு சென்று அங்கே இருக்கும் திட்டங்களை காப்பியடித்துக் கொண்டு வந்து இங்கே கெல்படுத்தாப்பார்த்துகிறார் என்றும் குறை கூறினார். காவிரி மேலாண்மை வாரியம் பொதுவனா ஒன்றும். அதனை அடைந்தே தீரவேண்டுமென்றும் கூறினார். காவல் துறை நம்மீது கண்ணும் கருத்துமாக இருக்கிறது என்றும். நாம் எந்த எல்லையையும் மீறுவோம். என்பதை காவல் துறை அறிந்திருக்கிறது என்றும் தெரிவித்தார். கிருஷ்ணா செந்தில் பேசுகையில். புரட்சி வெடிக்கும் என்றும் போராடாமல் காவிரியை பெறமுடியாத என்றும் போராட்டம் சரியானதுதான் என்றும் தெரிவித்தார். சுந்தரமூர்தி (தமிழர் விடுதலை கழகம்) பேசும்போது விவசாயத்திலிருந்து தமிழர்களை அப்புறப்படுத்துகிற வேலையை தமிழர்களை கையேந்திகளாக அழைத்துச் செல்கிற வேலையை இந்திய அரசு செய்கிறது. தொடர்ச்சியாக தமிழர்களுடைய கல்வி உரிமை. விவசாய உரிமை. மீன் பிடிக்கின்ற உரிமை என்று அனைத்து உரிமைகளையும் இந்திய அரசு மறுத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு துணை போகின்ற அரசாக தமிழர்களின் போராட்டத்தை அடக்கி ஒடுக்குகின்ற செயலைத்தான்

அரசும் காவல் துறையும் செய்து கொண்டிருக்கிறது. நம்முடைய போராட்டங்களை நாம் முடி செய்ய வேண்டும். நம்முடைய போராட்டத்தை ஒழுங்கு செய்கின்றதாக காவல்துறை இருப்பது கண்டிக்கத்தக்கது. எங்கள் உணர்வுகளை மக்கள் எழுச்சியை வெளிப்படுத்த எங்கேயாவது இடமளித்து இருக்கிறார்கள்? கடற்கரையில் கூட கண்டனத்தை தெரிவிக்க அனுமதிக்கவில்லை என்ற சொன்னால். இந்த சுதந்திரம் கேள்விக்குறியானது. இப்படி தொடர்ச்சியாக வஞ்சிக்கிறார்கள். ஒற்றை இந்தியா என்று சொல்லி உரியமைகளை ஒட்டுமொத்தமாக மறுக்கிறார்கள். இந்தச் செல் நீதிக்குமேயானால் நாங்கள் இந்தியவை விட்டு வெளியேறுவதைத் தீவிர வேறு வழி கிடையாது. இந்தியா தொடர்ந்து தமிழர்களை புறக்கணிக்குமானால் தமிழர்கள் இந்தியாவை புறக்கணிப்போம் இந்தியத்திலிருந்து வெளியேறுவோம். தமிழ்நாடு விடுதலையை முன்னெடுப்போம் என்று கூறினார். மணி (லயோலா கல்லூரி மாணவர். இளையோர் கூட்டமைப்பு) பேசுகையில் வீரப்பன் பிரபாகரன் இன்னும் மறையவில்லை வாழ்ந்து கொண்டதான் இருக்கிறார்கள். என்றும். மோடி காலை நக்கி பிழைக்கின்ற எடப்பாடு அரசு போல் எங்களையும் அடக்கமுடியாது என்றும் தெரிவித்தார். காரத்திக் (தமிழ் மக்கள் இயக்கம்) பேசுகையில் எதிரிகள் என்று பிஜேபியையும். காங்கிரசையும் குறிப்பிட்டார். தூரோகிகள் என்றும் திமுகாவையும் ஆதிமுகாவையும் குறிப்பிட்டார். ஜாலால் (மெர்னா போராட்டக் குழு உறுப்பினர்) பேசும்போது தமிழகத்தை தொடர்ந்து பதற்றமான சூழ்நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று மோடி நினைக்கிறார். அதற்கு அடிபணிந்து அவருடைய செயல் திட்டத்தை வடிவமைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கின்ற எடப்பாடியும் பன்னீரும் காவல்துறையை வைத்து போராடிக் கொண்டிருக்கிற மக்களை நசுக்கிக் கொண்டே இருக்கின்ற செயலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று குறை கூறினார். செல்வகுமார் (பொறுப்பாளர். இளம் தமிழர் முன்னணி) பேசுகையில் நாற்பதாண்டுகளாக காவிரி மேலாண்மை வாரியத்துக்கா குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஆண்டு முடித்த ஆண்டு கொண்டிருக்கிற மத்திய அரசு அதற்கு செலிசாய்க்கவில்லை இத்தனை ஆண்டுகளும் அறவழியில் போராடிக் கொண்டிருக்கிறோம். காவிரி உயிருக்கு நிகரானது நம் உயிரை காக்க நாம்தான் போராட வேண்டும். உயர்நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கக் கூடாது என்றுதான் போராட்டத்திற்காக இங்கே கூடி இருக்கிறோம். நீங்கள் விதைத்த விதை இன்றுடன் முடியாது. கண்டிப்பாக மெர்னாவில் கூடுவோம். எப்போது என்று கூற மாட்டோம். நிச்சயமாக மெர்னாவில் கூடி எங்களுடைய உரிமையை மீட்டெடுப்போம் என்று தெரிவித்தார். டைசன் (தமிழர் விடியல் கட்சி) பேசுகையில் தமிழகத்திலிருந்து கட்டக்கூடிய 100 ரூபாய் வரியிலிருந்து 40. பைசாதான் தமிழகத்திற்கு திரும்பு வருகிறது என்றும் மற்றவை வடநாட்டுக்காரன் பாக்கெட்டுக்கு போகுது என்றும் நம்முடைய வளங்களையெல்லாம். எடுத்து அம்பானியும் மிட்டலும் மாடிகட்டி வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் நம்முடைய வளங்களையெல்லாம் அழித்து அவர்களையே வயிற்றை பெருக்கிக் கொள்ளுகிறார்கள் என்றும் ஸ்டெர்லைட் ஆலைக்கு மூலப்பொருளை எங்கேயோ இருந்து கொண்டு வருகின்றான். Final Product ஆன தாமிரத்தை வெளிநாடுக்கு கொண்டு போய்விடுகிறார்கள் என்றும் ஆனால் நோயையும் நமக்கு கொடுக்கிறார்கள் என்றும் குறை கூறினார். அந்த பகுதியில் ஒவ்வொரு பிள்ளையும் நோயோடு பிறக்கிறார்கள் என்றும் அந்த மக்களை பார்ப்பதற்கு பாவமாக இருக்கிறது என்றும். இரவு நேரத்தில் புகையை வெளியிடுகிறார்கள் என்றும் குறை கூறினார் எஸ்.வீ.சேகர் பெண் பத்திரிக்கையாளர்களை எவ்வளவு இழிவாக பேசினார் அவரை கைது செய்வதற்கு காவல் துறை பயன்படுகிறது என்றும் இங்கே எவ்வளவு காவல் துறை நிற்கிறது என்றும் கிரிஜாவைத்தியநாதன் வீட்டிற்கு சென்றால் அவனை தூக்கிக் கொண்டு வந்துவிடலாம். என்றும் கூறினார். தமிழ் மண்ணுக்காக போராடுகின்றவர்களை தடுப்பதற்காக சூ போட்டுக் கொண்டு வந்து இங்கே நின்று கொண்டிருக்கிறார்கள் என்றும் காவல் துறை பார்த்து கூறினார். இந்திய பார்ப்பனிய அரசு ஆபத்தானது என்றும் தமிழ் தேசியத்தை நோக்கி பயணிப்போம் என்றும் தெரிவித்தார். தபசி குமரன் (தலைமை நிலைய செயலாளர். திராவிடர் விடுதலை கழகம்) பேசுகையில் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று போராடுகிறோம். ஆனால் இதில் சின்ன முரண்பாடு இருக்கிறது. நம்முடைய நீர் தேவை குறைந்தபட்சம் 375 டி.எம்.சி அது இருந்தால்தான் குடிக்க முடியும். இப்போது கொடுக்கின்ற 177 டிஎம்சி க்காக கழுவுவதற்கு கூட பத்தாது. இதைக் கொடுப்பதற்கே இந்திய அரசுக்கு வலிக்கிறது. எங்கள் உரிமையை எங்கள் தண்ணீரை கொடுக்க மறுக்கிறது இந்திய அரசு. தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து கொண்டிருக்கிறது. நீ எதுவுமே தரவேண்டாம். காவிரியை கொடுக்க வேண்டாம் எந்த மாநிலத்திற்கும் இல்லாத வகையில் தமிழ்நாட்டிற்கு மட்டும் தான் தமிழ்நாடு என்ற அடைமொழி இருக்கிறது. அதனால் இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டை எங்கிடத்தில் கொடுத்து விடு. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எங்கள் தண்ணீரை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறினார். மூவேந்தர் சிவா பேசுகையில் மத்திய அரசு நம்மை தொடர்ந்து வஞ்சித்துக் கொண்டிருக்கின்றது என்றும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மூட்டுக்கட்டை போடுகிறது என்றும் மே 3-ம் தேதி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்பதை எதிர்பார்த்து கொண்டிருக்கும் சூழலில் இந்த கூட்டம் கூட்டப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார் காவிரியை தரவில்லையென்றால் மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்மென்று கெட்டுக் கொண்டார். எச்சரிக்கை மத்திய அரசு எச்சரிக்கை மாநில அரசுக்கு எச்சரிக்கை என்றும் குறிப்பிட்டார். வேட்க் (மக்கள் பாதை) பேசுகையில் என்னுடைய பாட்டனார் இந்திய தேசத்துக்காக தியாகியாக இருந்தார். இன்றைக்கு நான் தமிழ்த் தேசியத்தில் ஒரு மிகப்பெரிய இடத்தை பிடிக்க வேண்டும் என்ற ஆவலோடு காத்திருக்கிறேன். அதற்கு காரணம் தமிழக மக்களை தொடர்ந்து மத்தியில் ஆண்ட பஜக மற்றும் காங்கிரஸ் அரசுகளும் தமிழகத்தில் ஆட்சி செய்த திராவிடக் கட்சிகளும்

தமிழர்களை அழித்துக்கொண்டு வந்திருக்கிறார்கள். இவர்கள் ஆட்சியைப் பிடித்தது தமிழர்களின் ஒற்றுமைக்காக ஆனால் அப்போது அவர்கள் பேசுவது திராவிடம். இந்த திராவிடம் பேசுகிறவர்களுக்கு ஒரே கெள்வி நீங்கள் திராவிட அரசியல் எடுக்கப் போகிறீர்கள் என்றால் அதில் தமிழர்கள் அடங்கி இருக்கிறார்களா? என்பதை வெளிக்காட்ட வேண்டும் என்றார். சதீஷ் (தமிழக விவசாய மக்கள் முன்னணி) பேசுகையில் இன்னும் இரண்டு வாரம் கால அவகாசம் வேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கோரியது. அதற்குப் பின்பு உடனடியாக அந்த மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டது. ஆனால் இன்றைக்கு மதியம் தஞ்சை திருவாரூர். நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் துணை ராணுவப் படையை இறக்கி அணிவகுப்பு நடத்திக் கொண்டிருக்கிறது. எதற்கு துணை ராணுவப் படையை இறக்கி இருக்கிறார்கள் என்று கேட்டதற்கு புராதான சின்னங்களை பாதுகாப்பதற்காக அணிவகுப்பு நடத்தியதாக தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விளக்கம் சொல்லி இருக்கிறார். புராதான சின்னங்களை பாதுகாப்பதற்கு துணை ராணுவம் அணிவகுப்பு நடத்துவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? சம்பந்த சம்பந்தம் இல்லாத காரணங்களைச் சொல்லி மக்களை மிரட்டிக் கொண்டிருக்கிறது. கர்நாடக தேர்தலுக்காக இரண்டு வாரங்கள் தள்ளி போட்டு காலத்தை இழுத்தடித்து விட்டு வெற்றி பெற்று விட முடியும் என்று மத்திய அரசு நினைத்தது. இன்னொருபுறம் தமிழர்களை வஞ்சித்து விட முடியும் என்று நினைத்தது. வருகிற 3-ம் தேதி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக எந்த முடிவையும் இந்திய அரசு சொல்லத் தயாராக இல்லை என்பதைத்தான் அங்கே குவிக்கப்பட்டு கொண்டிருக்கிற ராணுவப் படை காட்டிக் கொண்டிருக்கிறது. 3ம் தேதிக்கு பிறகு என்ன போராட்டங்களை முன்னெடுக்கப் போகிறோம் என்ற தயாரிப்பு வேலையில் நாம் ஈடுபட வேண்டும். அதற்கான சமிக்ஞைகளை மத்திய அரசு காட்டி இருக்கிறது. காவிரி சமவெளிப் படுகைக்கு கீழ் இருக்கக்கூடிய எண்ணெய் எரிவாயு முக்குமானது. அதை பன்னாட்டு முதலாளிகளுக்கு கொடுப்பதற்கு ஒத்து ஊதுவதற்காக தமிழகம். கர்நாடகம் மற்றும் மத்திய அரசு கூட்டு சேர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்துக் கொண்டிருக்கின்றன. எனவே அடிப்படையான கோரிக்கை எண்ணெய் எரிவாயு நிறுவனங்களை நாம் விரட்டியடிக்க வேண்டும். அந்தப் பகுதிகள் பெட்ரோலிய மண்டலமாக அறிவிக்கப்பட்டதை முறியடிக்க வேண்டும். அதை நோக்கி நாம் முன்னேறுவோம். வெற்றி பெறுவோம் என்று கூறினார். காசிநாகராஜன் பேசுகையில் காவிரிக்காக தமிழகம் முழுவதும் போராடி வருகின்ற வேளையில் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை மாறாக மக்களை திசை திருப்பும் செயல்களை செய்து வருகிறார்கள் என்றும் நம்முடைய தமிழ்நாட்டு உரிமைகளை நாம் தான் மீட்டெடுக்க வேண்டும் என்பது போல காவிரி உரிமையை நாம் அனைவரும் தான் போராடி வாங்க முடியும் என்றும் கூறி அனைவரும் போராட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தஞ்சை தமிழன் (காஞ்சி மக்கள் மன்றம்) பேசும்போது இந்த நாட்டில் ஜனநாயகத் தூண்களாக மதிக்கப்படுகிற ஐந்து தூண்கள் "அவாளாக" இருக்கிறது. அதனால் நம்முடைய உரிமையை ஒருபோதும் இந்தப் பார்ப்பனம் கூட்டம் பெற்றுத் தராது. இந்த ஜனநாயகத் தூண்களில் மக்களால் பெருமையாகப் பார்க்கப்படுகிற நீதிதூறை கேவலமான துறையாக ஆகிவிட்டது. என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. மோடி அரசுக்கு கூஜா தூக்குகிற வேலையை நீதித் தூறை செய்கிறது. 90. நாள் போராட்டத்துக்கு அனுமதி கேட்டால் ஒரு நாள் அனுமதி கொடுக்கிறார்கள். எங்களுக்கான காலம் நேரம் தமிழ்நாட்டில் வரும்போது எங்களுடைய உள்ளத்தில் இருக்கிற குமுறல்களை எந்த மாதிரி வெளிப்படுத்துவோம் என்பது தெரியும். அந்த நாளுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறினார். உமாராணி (தமிழக மது ஒழிப்பு போராளி சசிபெருமாளுக்கு உறுதுணையாக இருந்தவர்) பேசுகையில் தமிழகத்தின் மீது அனைத்து அழிவு திட்டங்களை கொண்டுவருகிறார்கள் என்றும் அனைவரும் வேறுபாடு இல்லாமல் ஒன்று திரண்டு காவிரி புரட்சி பரவ வேண்டும்மென்றும் கூறினார். ஆர்பிஎப் இராணுவ படை வீரர்களை கொண்டு டெல்டா பகுதியிலுள்ள மக்களை அச்சுறுத்துகின்றார்கள் என்றும் குறை கூறினார். மெரினா போராட்டத்திற்கு தடை விதிக்க ஸ்பீடாக செல்பட்ட நீதிமன்றம் அந்த வேகத்தை காவிரி பிரச்சனையில் காட்டியிருக்கலாம் என்றும் தெரிவித்தார். சென்னை மக்களுக்கு வீராணத்திலிருந்து குடிக்க தண்ணீர் வருகிறது என்றும் அதற்கு காவிரி நீர்தான் தேவையென்றும் வாருங்கள் அனைவரும் போராடலாம் என்றும் தெரிவித்தார். கம்பம் குணாஜி பேசுகையில் தமிழகம் என் நாடு என்று கூறிய அவர். கர்நாடகாவிற்கு நாம் மின்சாரம் தரமாட்டோம் என்று சொல்ல வேண்டும் என்றும். போராடுவதற்கு நமக்கு மெரினா கிடைக்கவில்லை என்று யாரும் வருத்தப்பட வேண்டாம் என்றும் தாமரை மலராத இந்த தமிழ்நாட்டில் நிச்சயம் நாம் காவிரியை மீட்டெடுப்போம் அதற்கு நாம் அனைவரும் ஒன்று சேர்த்து போராடுவோம் மக்கள் புரட்சி என்ன என்பதை நாம் அனைவரும் நிரூபித்துக் காட்டுவோம். என்றும் கூறுனார். ஜோதி முருகன் (விவசாய சங்கங்களின் சென்னை மண்டல தலைவர்) பேசும்போது டெல்லியில் 144 நாள் என்னென்ன போராட்டம் எல்லாமோ நடத்தினோம். அப்போது பல விஷயங்களை நமது தலைவர் (வேல்முருகன்) சொல்லிவிட்டுப் போனார். நான் இருக்கிறேன் என்று சொன்னார். அது இப்போது தெரிகிறது. நமக்கு எல்லோருக்கும் ஒரு உண்மையான தலைவர் இப்போது கிடைத்து விட்டார். நமக்கென்று கிடைத்திருக்கும் தலைவரை நாம் பயன்படித்திக் கொள்ள வேண்டும். அவர் எந்தப் போராட்டம் நடத்தினாலும் தென்னிந்திய நதிநீர் விவாய சங்கம் அவருக்கு துணையாக இருக்கும் என்று தெரிவித்தார். சேவியர் (மாநில துணை பொதுச் செயலாளர். சமத்துவ மக்கள் கட்சி) பேசும்போது கடந்த 23-ம் தேதி மேட்டூர் முதல் மயிலாடுதுறை வரை மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்து சரத்தகுமார் அவர்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள். அதன்பிறகு விவசாயிகளுக்காக டெல்லிகையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். கடந்த 25-ம் தேதி மாபெரும் உண்ணாவிரதம் நடத்தினார். இனிவருங்காலங்களில் வேல்முருகன் தலைமையில் இயங்கக்கூடிய

தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்ப சார்பில் நடைபெறக்கூடிய அனைத்து போராட்டங்களிலும் சமத்துவ மக்கள் கட்சி இணைந்து போராடும் என்று உறுதியளித்தார். குடந்தையரசன் (தமிழ் புலிகள் கட்சி) பேசுகையில் இன்றைக்கு மத்திய அரசு உறுதிமொழி எடுத்துள்ளதாகவும் கூறிய அவர் அந்த உறுதிமொழியை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்ற கூறியதாகவும் கூறிய அவர் இன்றைக்கு மாநில அரசும் காவல்துறையும் மத்திய அரசின் பேச்சைக் கேட்டு நடக்கிறது என்றும் குறைகூறிய அவர் இன்றைக்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடி மெரினாவை மீட்டெடுப்போம் என்றும் கூறினார். ரஜினிகாந்த் (மக்கள் அரசு கட்சி) பேசுகையில் மத்தியில் ஆட்சி புரிந்துக் கொண்டிருக்கிற கூட்டம் ஆர்எஸ்ஏஸ் பிஜேபியின் கூட்டம் என்றும் அது ஆரிய கூட்டம் என்றும் அது ஆரிய கூட்டம் என்றும் தமிழர்களின் வாழ்வை சிதைத்து கார்பேட் ஓநாய்களுக்கு விற்பதற்காக வேலையை சத்தமே இல்லாமல் செய்துக் கொண்டிருக்கின்றார்கள். என்றும் குறை குறினார். இந்த மண்ணில் இருக்கும் வளங்களையெல்லாம் எடுத்து கார்பேட் மதலாளிகளுக்கு கொடுப்பதற்காக தமிழ்நாடு தொடர்ச்சியாக குறி வைக்கப்படுகிறது என்றும் கார்பேட் மக்கள் தானாக முன்வந்து காவிரி நீரை தருகிறோம் என்ற சொன்னால் கூட இவர்கள் விடமாட்டார்கள் என்பதில் தங்களுக்கு மாற்று கருத்து கிடையாது என்றும் தெரிவித்தார். இந்தியாவில் இருக்கும் பத்து கம்பெனிகளுக்காக மட்டும் இங்கே மோடி ஆட்சி செய்துக் கொண்டிருக்கிறார் என்றும் அவர் ஆட்சி நடத்துவது இந்தியர்களுக்காகவோ, தமிழர்களுக்காகவோ இல்லையென்றும், கார்பேட் முதலாளிகளுக்காக என்றும் குற்றஞ்சாட்டினார். தமிழ்நாட்டை சடுகாடாக மாற்றுவதற்கு மோடி முடிவு செய்துவிட்டார். என்றும் குறை கூறினார். தமிழிசை தமிழகத்தை போராட்டத்தின் மூலம் இழவு வீடாக மாற்றியிருக்கிறார்கள் என்று சொல்லுகிறார்கள் என்றும் ஓநாய் கூட்டம் தமிழகத்தை சாகடித்துக் கொண்டிருப்போது தமிழ்நாடு இழவு வீடாகத்தான் இருக்கும் என்று தெரிவித்தார் அய்யாகண்ணு நிர்வாணமாக போராடி மோடி அரசை நிர்வாணப்படுத்தியிருக்கிறார். என்றும் கூறினார். காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு என்பது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு நிகரானது என்றும் அதை 10. 15 ஆண்டுகளாக நிறைவேற்றவில்லையென்றால் நீதிமன்றத்தை அவமதிக்கிறது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றம் பதவி நீக்கம் செய்திருக்க வேண்டுமென்றும், உச்சநீதிமன்றம் என்ன செய்துக்கொண்டிருக்கிறது என்றும் வினாவினார். தாங்கள் கோரிக்கை வைப்பதாகவும் உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை அமுல்படுத்த வேண்டும் இல்லையென்றால் உச்சநீதிமன்றத்தை கலைக்க வேண்டுமென்றும் தெரிவித்தார். ஒரு அதிகாரத்தை பயன்படுத்ததா உச்ச நீதிமன்றம் எதற்கு என்றும் கேட்டார். அடுத்தக்கட்டமாக உச்சநீதிமன்றத்தை முற்றுகையிட அணையமாக இருக்கிறோம் என்றும் 3-ம் தேதி முடிவு கிடைக்கவேண்டுமென்றும் இல்லையென்றால் முடிவை நாம் எடுக்க வேண்டிய வரும் என்றும் தெரிவித்தார். ஆர். தனபாலன் (தலைவர் பெருந்தலைவர் மக்கள் கட்சி) பேசுகையில் தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் பிரச்சினை என்றால் தமிழகத்திலுள்ள அனைவரும் கொதித்தெழுமவர்கள் என்பதை இந்தக் கூட்டம் காட்டுகிறது. மோடி ஆட்சி வந்ததோ அன்றிலிருந்து தொடர்ச்சியாக தமிழ்நாட்டை அழிக்கும் பணியை தமிழனை அழிக்கின்ற பணியை செய்கிறார்கள். சிறுபான்மையினர்களுக்கு எதிரானவர்களாக மசூதி தேவாலயங்களை தாக்குகிறார்கள். நீட் என்று ஒன்றை கொண்டு வந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர்களே இல்லை என்ற பணியினை செய்து வருகிறார்கள். அதைப் பற்றி இங்கே ஆளுகிற தமிழக அரசு கவலைப்பட தயாராக இல்லை. மோடி அரசு தமிழகத்தை சடுகாடாக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறது. நடிக்கை கௌதமியை சந்தித்த பிரதமர். நமக்கு சோறு போடுகிற விவசாயிகளை சந்திக்க தயாராக இல்லை மத்த கார்ப்பேட் முதலாளிகளைத் தவிர வேறு யாரைப் பற்றியும் கவலைப்பட தயாராக இல்லை. காவிரிப் பிரச்சினை தஞ்சை விவசாயிகளின் பிரச்சனையாக மட்டுமல்ல ஏழரை கோடி தமிழர்களின் பிரச்சினையாக இருக்கிறது. வீராணத்துக்கு தண்ணீர் வரவில்லை என்றால் சென்னைக்கு தண்ணீர் கிடைக்காது பல லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் அழிந்து விடும். நியூட்ரினோ திட்டத்தால் இரண்டரை லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் அழிந்துவிடும் பிரச்சினை ஏதேனும் ஏற்பட்டால் 18 அணைகள் உடையும் என்ற ஆபத்து இருந்தும் கூட அத்திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது தமிழகத்தில் ஆட்சியை காப்பாற்ற வேண்டும் என்று இங்குள்ள ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள் அதனால்தான் போராடிகளாக நாம் ஒன்றிணைந்து தமிழர்களுடைய மண்ணுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். திருமுருகன் காந்தி மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர்) பேசுகையில் மூடப்பட்டிருக்கின்ற சேப்பாக்கத்தினுடைய வாசலில் நின்று கொண்டிருக்கின்றோம் இந்த IPL போட்டியை மூடியவர்கள் இங்கே பெருந்திரளாக நிற்கின்றோம் இதுதான் இந்தியாவிற்கு நாம் கொடுக்கக்கூடிய செய்தி. நீங்கள் காவிரியை மூடுறீங்க தமிழர் கடலை நீங்கள் மூடுகிறீர்கள் நாங்கள் இப்பொழுது சேப்பாக்கத்தை மூடியிருக்கிறோம். இதற்கு பிறகு மத்திய அரசாங்கத்தின் அலுவலகத்தை நாங்கள் முடவேண்டிய கட்டாயத்தை நீங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் தண்ணீர் என்பது அடிப்படை உரிமை போர்க்காலத்திலே யுத்த காலத்திலேயே தண்ணீர் தரவில்லை என்றால் அது போர்க்குற்றமாக வந்துவிடும் என்றால் அமைதி காலத்தில் தண்ணீரை தடுத்தார்கள் என்பது ஒரு இனப்படுகொலைக்கு காரணமாத் தான் பரக்க முடியும் நாங்கள் இதைத்தான் 200லிருந்து சொல்லி வருகிறோம் இந்திய அரசு தமிழர்களை இனப்படு கொலை செய்வதற்கு தயாராகி விட்டது அந்த வகையிலே இப்போது தமிழ்நாட்டை குறிவைத்து இறங்கிக் கொண்டிருக்கின்றார்கள் இதிலே வாழ்வாதாரத்தை அழிக்க வேண்டும் என்பது மூலமாக நடக்கிறது என்பதை 2009-லிருந்து சொல்லி வருகின்றோம். அந்த தருணத்திலே 2011 நினைவேந்தல் தோழர் வேல்முருகன் அய்யா நெடுமாறன் அவர்கள் இருந்தார்கள் அந்த தருணத்திலே நாங்கள் அறிவித்தோம். இந்த தமிழர் கடல் தான் தமிழ்நாட்டினுடைய போராட்டத்தினுடைய தாய் நிலமாக மாற வேண்டும் அந்தத் தமிழர் கடல்

என்பது நாம் போராடுகின்ற கோரிக்கை ஒவ்வொரு தருணத்திலும் நாம் பெருந்திரளாக திரள வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் வைத்தோம். இந்த மண்ணுக்கு இந்த டற்கரைக்கு ஒரு மிகப்பெரிய வரலாறு இருக்கிறது. தமிழ்நாடு தமிழனுக்கே என்கிற முழக்கத்திலிருந்து பல்வேறு முழக்கம் எழுப்பப்பட்ட இந்த கடற்கரை மண்ணிலே தான் தமிழ்நாட்டினுடைய விடுதலை கோரிக்கைகள் என்பது எழும் என்பதை 1930-லிருந்து நாம் பார்த்து வருகிறோம். இப்படிப்பட்ட இடத்தில் தான் இந்த கடற்கரையை மூடி வைக்கிறாங்க இது மட்டும் பண்ணுணா பரவாயில்ல இன்னைக்கு பாருங்க லைட்ட போட்டு ஆப் பண்ணிவச்சுருக்காங்க அது வரைக்கும் விளக்கு இருக்கும் இங்க விளக்கு இருக்காதுன்னா நாளைக்கு காவிர்லிருந்து தண்ணீர் வந்ததுன்னா கார்ப்பரேஷனுடைய வீட்டுக்காரங்களுக்கு மட்டும் நம்ம தண்ணீர் அனுப்பலன்னா ஒத்துக்கிடுவாங்களா? இந்த சென்னை கார்ப்பரேஷன்ல கமிஷனரா இருக்கிறவங்களுக்கு தண்ணீர் தரலன்னா ஒத்துக்கிடுவாங்களா? இங்க எடப்பாடியார்க்கு தண்ணீர் தரலன்னா ஒத்துக்கிடுவாங்களா? அத்தனை பேருக்குமா நீர் உரிமைக்காகப் போராடுகிறோம். இங்க நின்னுக்கிட்டிருக்கோம். நாம் திரும்ப வலியுறுத்த வேண்டியவது என்னவென்றால் 177 TMC அல்ல நமது உரிமை நமது உரிமை 378TMC 378TMC தான் திரும்ப திரும்ப பேச வேண்டியதிருக்கிறது ஆனால் உச்சநீதிமன்றமோ உயர்நீதிமன்றங்களோ இந்த நீதிமன்றம் மழுவதுமே மத்திய அரசினுடைய பாஜக அரசினுடைய பாஜக அரசினுடைய கைக்கூலியாக மாறியிருக்கிறது இங்க மெரினாவில் போராடுவதற்கு கேட்டால் அதற்கு அவர்கள் அனுமதி மறுக்கிறார்கள் முதல் அனுமதி தரவேன்னு சொல்றாங்க அடுத்த 2-மணி நேரத்துல அனுமதி மறுக்கிறார்கள் இவ்வளவு வேகமாக நீதிமன்றம் வேலை செய்றத நம்ம பாத்ததே கிடையாது ஆனால் MLA க்கள் தகுதி நீக்க வழக்கைப் பற்றிய பேசினால் நாங்கள் மனசாட்சியின் அடிப்படையில் தீர்ப்பு ந்தோம்ன்னு சொல்றாங்க சட்டபுத்தகத்தின் அடிப்படையில் தீர்ப்பு தரல போல இருக்கிறது மனசாட்சியின் அடிப்படையில் தீர்ப்பு தர்றாங்க அதற்கு மேல் கேட்டால் நாங்கள் கடவுளுக்கு மட்டுமே பதில் சொல்வோம். என்கிறார்கள் இந்தப் பக்கம் பார்த்தால் எடப்பாடியார் தான் தான் கடவுள் னு பேசுறாரு நம்மளுக்கு ஒன்னும் புரியல எல்லாமே வந்த ஒரு குறியீடாகவே பேசிகிட்டு இருக்காங்க இவங்க அப்ப படவுளுக்கு மட்டும் தான் நான் பதில் சொல்வேன்னு இந்தப்பக்கம் இந்தம்மா சொல்லுது அந்தப்பக்கம் நான் தான் கடவுள் னு சொல்றாருன்னா இந்திரா பானர்ஜி அவர்கள் எடப்பாடக்கு தான் பதில் சொல்லிகிட்டிருக்காங்களா? கேள்வி முக்கியமானது. அப்ப நீதிமன்றமே ஒரு கேலிக்கூத்தாக மாறியிருக்கிறது நாம் வந்து அரசியல் சாசனத்தின் அடிப்படையில் தான் நாம் எல்லோரும் ஒன்னா இருக்கிறோம். இங்க எல்லா தேசிய இனங்களும் சேர்ந்து இந்திய ஒற்றுமை என்கிற ஒன்றை உருவாக்கியிருக்கிறதா சொல்றீங்க அரசியல் சாசனம் செயல்படவில்லை என்றால் எந்த அடிப்படையில் இந்த நாடு இயங்குகிறது என்கிறகேள்வி தான் முக்கியமானது சட்டம் ஒழுங்கே இங்கு கெட்டுப் போயிருக்கிறது என்றால் அது எங்களால் கெட்டுப் போகல இங்கு இருக்கக்கூடிய அரசினால் கெட்டுப்போயிருக்கிறது சட்டத்தை மீறுகிறது அரசு சட்டத்தை மீறுகிறது தமிழ்நாடு அரசு சட்டத்தை மீறுகிறது காவல் துறையை சட்டத்தை மீறிகிற மு அதிகார வர்க்கம் இங்கு இருக்கக்கூடிய தலைவர்களுடைய வீட்டிற்கெல்லாம் நடு சாமத்திலே நைட்டு 12-மணிக்கு 2-மணிக்கு 3-மணிக்கு போய் இந்த போராட்டத்திற்கு தடை உத்தரவு தரக்கூடிய காவல் துறை ஏஸ்.வி.சேகரை ஏன் இன்னும் பிடிக்கல எஸ்.வி. சேகரை ஏன் படிக்க முடியல நீங்க கேட்டா ஸ்காட்லாந்து யார் னு சொல்றீங்க ஏன்னா எஸ்.வி.சேகருக்கு பூநூல் பாதுகாப்பாக இருக்கிறது அதன் உண்மை எந்தந்த தோழர்கள் எதாவது ஒரு போராட்டத்தில் போராடுனா அவர்களை போட்டோவ காமிச்சு இந்த போட்டோ-ல இருக்கக்கூடிய தோழர்களை எங்களுக்கு அனுப்பு னு சொல்லி நடு சாமத்துல வீட்டைத் தட்டுகிறது கதவைத் தட்டுகிறது கதவை உடைக்கிறது அடிச்சு இழுத்துட்டுப் போறது தோள் பட்டைய இறக்குறது கை. கால் உடைக்கிறது எந்த நிறுவனத்துல வேலை செய்யுறோமோ அந்த நிறுவனத்துல போய் விரட்டுகிறது அங்க இருக்கக்கூடிய தகவலை வாங்குறது அப்பா அம்மாவுக்கு போன் பண்ணி உங்க பைய்யனா எல்லாம் இதுக்கு அனுப்பிராதீங்க இவங்க எல்லாம் தீவிரவாத பசங்க னு சொல்றது இத்தனை வேலையைச் செய்யக்கூடிய காவல்துறை எஸ்.வி.சேகரை ஏன் இன்னும் கைது பண்ணல இப்படிப்பட்ட நீங்க ரொம்ப யோக்கிமாக நேரம் தவறாம நாங்க பண்ணுவோம் னு சொல்றீங்க இங்க லைட்ட ஆப் பண்ணிட்டு உங்க யோக்கியதை காமிக்கிறீங்க ஆனால் சட்டத்தை மீறிகின்ற நபர்கள் மீது உங்கள் சட்டங்கள் பாயுறதே கிடையாது சட்டங்கள் பாயுறதே கிடையாது எங்கள் மேல மட்டும் பாய்ஞ்சுகிட்டே இருக்குமானால் ஒன்னே ஒன்னு உங்களால் தமிழ்நாட்டை முழுவதுமாக தமிழை போராடுகின்ற தமிழர்களை ஒடுக்குவது மட்டும் இந்த அரசினுடைய வேலையாக இருக்கிறது இவ்வளவு காலமாக காவல்துறையை வச்சு ஒடுக்கினாங்க இதற்கு பிறகு துணை ராணுவப்படை இறக்கியிருக்காங்க இதுதான் மிக மிக ஆப்பத்தானதா நாம் பார்க்கிறோம். நாம் அமைதி வழியில் தான் போராடுகின்றோம். நாம் யாரும் வன்முறையில் போராட்டத்தை நடத்தவில்லை நாம் வன்முறையில் மூது நம்பிகை கொண்டவர்கள் அல்ல மக்கள் புரட்சியின் மூது நம்கிக்கை கொண்டவர்கள் இங்கு 12-லட்சம் தமிழர்கள் இந்த மெரினா கடற்கரையில் திரண்டார்களே ஏதேனுமங் வன்முறை நடந்ததா? இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய காவல்துறை இறங்கினதும் அத்தனை அயோக்கியத்தனம் நடந்தது நாம் அமைதியாக கோரிக்கையை வென்றெடுத்தோம் அதுதான் நம்ம வரலாறாக இருக்கிறது ஆனால் இந்த இடத்தில் துணை ராணுவப்படை இறக்குறா காவிர்லி டெல்டாவில் போராடக்கூடிய கதிராமங்கலத்துல போராடக்கூடிய அந்த மக்கள் 300 நாட்களுக்கு மேல போராடுகிற மக்கள் வைக்கக்குடிய கோரிக்கை எங்க நிலத்துல உன்னுடைய எண்ணெய் குழாய் உடையது சிதையது இங்க விவசாயம் அழியுது அதை சரிசெய்ய துப்பிலாத அரசு மக்களினுடைய கோரிக்கையை நடைமுறைப்படுத்ததா அரசு மக்களினுடைய

கோரிக்கைக்கு செவி கொடுக்காத அரசு துணை ராணுவப்படை இறக்குதன்னா தோழர்களே கவனமாக இருக்க வேண்டும் நாம் வரலாற்றில் ஒரு மாற்றும் வருகிறது இப்ப தான் லைட் போட ஆரம்பிச்சுருக்காங்க இந்த மாற்றம் இந்த பயம் இருக்கட்டும் இந்த பயம் இருக்கட்டும் இந்த துணை ராணுவப்படையை எதிரிகொள்வதற்கு நாம் தயாராக வெண்டும் நாம் அணியுமாக வேண்டும் நாம் இந்த ராணுவத்திற்கோ. காவல்துறைக்கோ. வழக்குகளுக்கோ. சிறைக்கோ அஞ்சபவர்கள் அல்ல நாங்கள் திரும்ப திரும்ப சொல்றோம். நீங்க எத்தனை முறை எங்களை அடக்கி வைத்தாலும் எங்கள் மீது வழக்குப் போட்டாலும் அதை மீறி தான் நிப்போம். வருகின்ற மே 20-ம் தேதி நினைவேந்தல் இதே கடற்கரையில் நடக்கும் இதே இடத்தில் நடக்கும் போன தடவை குண்டர் சட்டத்தில் நான் டைசன் இளமாறன் அருள்முருகன் 4-பேரை போட்டிங்க இந்த தடவை 400 பேரை தயார் பண்ணி வச்சுக்கோம் பெயரோட 400 பேர் தயார் பண்ணி வச்சுக்கோம் இது 400பேருக்கு 4000பேர் ஆகும் 4000பேர் குண்டர் சட்டத்திக்கு தயாராக இருக்கிறோம். நீ தேசிய பாதுகாப்பு சட்டம் போடு அதுக்கும் தயாராகவே இருக்கிறோம். நாங்கள் எதற்கும் அடங்கப்போவதில்லை இந்தக்கடல் தமிழர் கடல் எங்கள் கடல் இதுல இதை பூட்டி வைப்பதற்கு இந்திய அரசிற்கு எந்தவித யோக்கியதையும் கடையாது இந்த அரசைக் காப்பாற்றக்கூடிய இந்த காவல்துறைக்கும் அதற்கான அதிகாரம் கிடையாது அதற்கான அதிகாரம் கிடையாது நாம் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்வோம். இன்றைக்கு நமக்கு இருக்கக்கூடிய நிலை மிக மோசமான நிலைய ஒரு மணி நேரம் இங்க பேசனும் னு சொல்லியிருக்காங்க இது நம்ந ஊருங்க நம்ம பூமி நம்ம நிலம் இந்த இடத்தில் நம்ம உரிமைக்காக நம்ம போராடுகிறோம். ஒரு மணி நேரம் என்ன ஒரு வருடம் முழுக்க நின்று போராடுவதற்கு உரிமை அரசியல் சாசனம் கொடுத்திருக்கிறது. ஆனால் பிரச்சினை என்னவென்றால் இங்கு அரசியல் சாசனம் செயலாற்றுப்ப போய்விட்டது அரசியல் சாசனம் தான் இந்தியாவில் நடக்குதுன்னு சொல்றீங்க அந்த அரசியல் சாசனம் செலற்று போயிருச்சு என்றால் இந்தியா செலிழந்து நிற்கிறது என்று தானே அர்த்தம் செயலற்ற ஒரு நாடு எப்படி நாடாக இருக்க முடியும் எப்படி பிரதமாராக இருக்க முடியும் எப்படி ஒருத்தர் பிரதமாராக இருக்க முடியும் எப்படி ஒருத்தன் அமைச்சராக இருக்க முடியும் எப்படி ஒருவர் முதலமைச்சராக இருக்க முடியும் இங்கேயே சட்டவிரோதமாக அரசு இருக்கிறது இந்த அரசைக் காப்பாற்றணும் மட்டும் வேலை செய்யுது இந்த நீதிமன்றம் யோக்கியமானது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகளே பேசுறாங்க ஆக ஒட்டுமொத்தமாக ஒரு குற்றவாளிகள் இந்த நாட்டை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அரசியல் சாசனத்தை இவர்கள் குழிதோண்டி புதைத்துவிட்டார்கள் என்றால் நாடு இருப்பதற்குரிய தேவையில்லாமல் போய்விட்டது. இந்த இடத்தில் தான் துணை ராணுவப்படையை கொண்டு வந்து இறக்குறாங்க துணை ராணுவப்படையை இறக்கும் போது நாம் கவனமாக இருக்க வேண்டும் நாம் போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் நம் மீது இவ்வளவு கடுமையாக அடக்குமுறைகள் கொடுத்தாலும் இந்திய அரசு ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் நாங்கள் அறவழியில் போராடுவதைத் தான் நாங்கள் விரும்புகின்றோம். இந்தத் தலைமுறை அறவழியில் தான் போராடிக் கொண்டிருக்கிறது இதுவரை அறவழிப்போராட்டத்தைத்தான் நடத்திக்கிட்டு இருக்கோம் ஆனால் துணை ராணுவப்படையை கொண்டு வந்து மிரட்டினால் அப்படின்னா தமிழர்கள் எப்படியெல்லாம் எதிர்த்து நின்று யுத்தம் நடத்த வேண்டும் என்று தமிழீழம் சொல்லியிருக்கிறது நீ புரிஞ்சுகோ உன்னோட அமைதி பாதுகாப்பு படை எப்படி அடித்து விரட்டப்பட்டது என்பது வரலாறு அங்கிருந்து 1-லட்சம் படையை உன்னோட ஓட்டி வந்தீரோ அந்த வரலாறு உன் படையை விரட்டிய வரலாறு என் வரலாறு நாங்க அடிச்சு விரட்டியிருக்கோம் ஒரு லட்சம் பேர் கொண்டு வந்த படை உலகத்திலேயே மிகப்பெரிய ராணுவத்தை வைத்திருக்கோம். என்று சொல்லக்கூடிய உனது பேச்சை அடித்து விரட்டிய வீரம் தமிழனுடைய வீரம் நீ யாழ்ப்பாணத்துல அந்த யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துல இருந்த கால் பந்தாட்ட மைதானத்துல உன்னோட கமாண்டோ படையை இறக்கின பொழுது ஒவ்வொருவரும் இறங்கிய போது பிணமாகத் தான் இறங்கியது என்பது வரலாறு. ஆயுதம் என்பதை நீ முன்வைத்தாய் என்றால் எப்படி நாங்கள் பதிலடி கொடுப்போம் என்பதை எங்கள் வரலாறு சொல்லியிருக்கிறது ஆனால் நாங்கள் இப்போது அறவழியில் நம்பிகை கொண்டவர்களாக நிற்கின்றோம். அறவழியில் மூலமாக உலகம் முழுவதும் நாங்கள் எங்கள் கோரிக்கையை கொண்டு சேர்க்கின்றோம். நாங்கள் வழக்கிற்கு அஞ்சவில்லைசிறைக்கு அஞ்சவில்லை உன் அட்குமுறைக்கு அஞ்சவில்லை தடியடிக்கு அஞ்சவில்லை துப்பாக்கிச்சூடுகளுக்கு அஞ்சவில்லை அனால் ஒன்றை நினைத்துக்கொள் தமிழ்நாட்டுல நடக்கக்கூடிய போராட்டத்தை நீ மணிப்பூர்ல நடக்கிற மாதிரியும் நாகாலாந்தில நடக்கிற மாதிரியும் காஷ்மீர்ல நடக்கிற மாதிரி நினைச்சிராத காஷ்மீர். நாகாலாந்து. மணிப்பூர். அஸ்ஸாம் இந்தியாவின் பொருளாதாரத்தை முடிவு செய்யல தமிழ்நாடு முடிவு செய்கிறது தமிழன் நினைச்சான்னா இந்தியாவின் பொருளாதாரத்தை நாங்கள் முடக்கிப் போட முடியும் எச்சரிக்கின்றோம். நாங்கள் எச்சரிக்கின்றோம் எங்க அடிச்சா வலிக்கும் னு எங்களுக்குத் தெரியும் IPL ல அடிச்சவுடனே கதறுனேலா நீ கதறுனேலா ஒவ்வொரு ஆங்கி ஊடகமும் அதுவரைக்கும் நம்முடைய போராட்டத்தைப் பற்றி பேசினால் ஆங்கில் ஊடகங்கள் வந்து கதறுனேங்களாடா கதறுனேங்களா வந்து சொல்லிப்பாரு இனி மேல் தமிழனை கொச்சப்படுத்துகின்ற ஒரு ஆங்கிலர ஊடகமும் வடஇந்திய ஊடகமும் தமிழ்நாட்டுல இருக்க முடியாது நான் எச்சரிக்கிறேன். இங்கு போராடக்கூடிய ஒவ்வொருவரும் கொச்சப்படுத்தி பேசுகின்ற எந்த ஊடகமும் நான் திரும்ப சொல்றேன் இந்த இடத்துல பேசுறேன். இதுக்கு நான் பொறுப்பு ஏத்துக்கிறேன். தமிழனை கொச்சப்படுத்தி பேசுகின்ற எந்த ஊடகமும் தமிழ்நாட்டில் தேவையில்லை தேவையில்லை உங்க ஊடகம் எங்களுக்கு இந்தியாவே தேவையில்லை னு சொல்றோம் இந்திய ஊடகம் என்ன மயிருக்குத் தேவை எங்களுக்கு அறவழியில் அன்னைக்கு

நியூஸ் எக்ஸ் என்கிற தொலைக்காட்சியின் அலுவலகத்தில் அமைதி வழியில் பேராடிய போது வேல்முசுன் உள்ளிட்ட எல்லோரும் இருக்கும்போது நீ வழக்கு கொடுக்கிற நாங்கள் எல்லாம் அடிச்ச உடைச்சோம் ணு சொல்லி நினைச்சிருந்தா சுங்கச்சாவடியே ஒன்னுமில்லாம போச்சுடா நீயெல்லாம் எம்மாத்திரம் இங்க நாங்கள் அறவழியில் நம்பிக்கை வைத்திருக்கின்றோம் இன்னைக்கு அதனான் பேசிகிட்டு இருக்கோம் அறவழியின் மூலமாக மட்டும் தான் எங்கள் புரட்சியை காண்பிக்க முடியும் அதுல நாங்க நம்பிக்கை வைத்திருக்கின்றோம் நாம் உடைக்க வேண்டிய இடம் GST ல ஒரு வரி அவங்களுக்கு போகக்கூடாது இங்க ஒரு வரி போகக்கூடாது தமிழர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம் இங்கு தமிழ்நாட்டில் வசிக்கக்கடிய மார்வாடிப் பாயலுக இதுவரைக்கும் பேராட்டத்திற்கு வரல நீ எந்தத் தண்ணீரா குடிக்கிற நாம் ஒன்றை நிலைவில் வைத்துக்கொள்ள வெண்டும் இந்தப் போராட்டம் யாருக்கும் யாருக்கும் என்றால் காவிரித் தண்ணியை குடித்து வளர்ந்தவனுக்கும் மாட்டு மூத்திரத்தை குடித்து வளந்துவனுக்குமான போராட்டம் இது இரண்டு பயலுக்குமான போராட்டம் நான் இந்தத் தண்ணீரை குடித்து வளர்ந்த நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் உனது வணிகத்தை முடக்குகின்ற போராட்டத்தை முன்னெடுப்போம் வடஇந்தியாவிலிருந்து இங்கு வந்து உட்கார்ந்து வியாபாரம் பண்ணிக்கிட்டு IPL மேட்ச் அன்னைக்கு அந்த மைதானத்தில் செருப்பு எடுத்து வீசிய அந்தத் தம்பியை பார்த்து பேசிய போது தம்பி சொல்றாப்ள காவல் நிலையத்துல அண்ணே நாங்கள்ளாம் எடுத்து போட்டப்ப மார்வாடி பசங்க தான் புடுச்சுக் கொடுத்தது இவங்களை கைது பண்ணணும் ணு சொன்னானுங்கறாங்க உனக்கு இந்தியா தான் முக்கியம்னா இந்தியாவிற்கு போயிரு தமிழ்நாட்டுல உனக்கு இடமில்லை திரும்ப சொல்றோம் நாங்கள் உங்களை விரோதியாக பாக்கல நீயும் போராட்டக்களத்திற்கு வா நீயும் எங்களோட நிலை நீயும் காவிரி தண்ணிய குடிச்சு தான் இங்க வந்து நீ தோழில் பண்ணணும் ஆனால் இங்க வந்து உட்கார்ந்துகிட்டு பி.ஜே.பிக்காரனுக்கு கைதட்டிக்கிட்டு இருந்தால் கூஜா தூக்கிட்டு இருந்தால் பி.ஜே.பிக்காரன் எங்க ஆட்சி நடத்துறானோ அந்த இடத்திற்குள் போயிரு தமிழ்நாட்டில் உனக்கு இடமில்லை நாங்கள் சொல்வது ஒன்று தான் அறவழியிலே எங்கள் போராட்டம் உங்கள் நிறுவனங்களை உங்கள் வணிகத்தை உங்களுடைய வரிக்கட்டமைப்பை உங்கள் ஆட்சியதிகார கட்டமைப்பை புறக்கணிக்கின்ற போராட்டம் தான் உங்களை வீழ்த்தும் நீ சி ஆர் பிஎப் இல்ல உன்னோட ராணவம் கமாண்டோவ கொண்டு வந்து இறக்கு உன்னுடைய பொருளை நான் வாங்க மாட்டேன். உனக்கு வரி கொடுக் மாட்டேன். என்னொடு எந்த உறவும் வைத்துக்கொள்ள மாட்டேன் என்று சொல்லி இறுக்கிப் பிடித்தால் செத்துப் போயிருவாங்க அதுதான் உண்மை இந்தியாவின் பொருளாதாரம் தமிழனை நம்பியிருக்கிறது திழன் எட்டி உதைத்தால் என்றால் இந்தியா குப்புற விழுந்துவிடும் நாங்கள் திரும்ப சொல்றோம் நீ எங்கள் அஸ்ஸாம் காரன் மாதிரி மணிய்புர் காரன் மாதிரி நாகாலாந்து காரன் மாதிரி காஷ்மீர்காரன் மாதிரி நினைக்காதே நாங்கள் நினைத்தால் இந்தியாவின் பொருளாதாரம் முடங்கிப்போகும் என்பதைச் சொல்லி வாய்ப்புக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன் நன்றி வணக்கம். அரசேந்திரன் (சென்னை கிறிஸ்துவ கல்லூரி தமிழ்த் துறை) பேசுகையில் தமிழனைக் காக்க பெரும் போராட்டங்கள் நடத்திப் பயனில்லை இட ஒதுக்கீடு கேட்பதில் பயனில்லை நீட் தேர்வை நிறுத்த வேண்டும் என்று கேட்பதால் பயனில்லை. தமிழ் வழிபாடு வெண்டும் என்று கேட்பதால் பணினல்லை. ஒரே ஒரு கோரிக்கை -இது எல்லாவற்றுக்கும் ஒன்றே ஒன்றுதான். அது தனித் தமிழ்நாடு என்பது. இந்த ஒரேயொரு குரலில் அனைத்தும் அடங்கி இருக்கிறது. இந்தியா வேண்டும் இந்தி வெண்டாம் எனது குதிரை வேண்டும் குதிரை ப் வேண்டாம் என்று சொல்வது போல் இருக்கிறது என்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் 45 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னார். நான் மொழி ஆய்வாளனாக அருக்கிறேன். 2009க்குப் பிறகு தமிழ் உலகம் தெளிவான தடத்தில் சென்று கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இந்தியத்தையும் திராவிடத்தையும் வீழ்த்திவிட்டு தமிழ்த் தேசியத்தை முன்னெடுக்கின்ற கூட்டம் உருவாகி இருக்கிறது. தமிழக விடுதலை ஒன்றுதான் காவிரி மீட்பு முதலான அனைத்து கோரிக்கைகளுக்குமான தீர்வு என்பதை விளக்கிக் கொள்ள வெண்டும். அந்த ஒரு புள்ளியை நோக்கி நாம் செல்கிறோமோ இல்லையோ நடுவன் அரசே அதற்கு துணை போகின்ற அளவுக்கு நம்மை செலுத்திக் கொண்டிருக்கிறது. அதற்கு ஆயத்தமாக வெண்டும் என்று உலகத் தமிழர்களின் ஒரே குரலாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். 11.05.2007 -ல் தமிழீழ தேசியத் தலைவரை சந்திக்கும் வாய்ப்பை பெற்றேன். அப்போது தமிழ் நாட்டைப் பற்றி ஒரு பேச்சு வந்தது. நீங்கள் போராடவில்லை என்றால் இல்லாமல் போய்விடுவீர்கள். நீங்கள் எங்களைப் போன்று விழிப்புணர்வோடு போராடினால்தான் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று சொன்னார்கள். நான் அறிவாளி என்ற நினைப்பில் உங்களுடைய சிக்கல் போல் இல்லைதானே அண்ணா" என்று சொன்னேன். அனால் முக அமைதியாக அவர் சொன்னார். -தொடக்கத்தில் அவர்கள் இப்படி எங்களை கொடுமைப்படுத்தவில்லை. ஆனால் ஒவ்வொரு உரிமைக்காக நாங்கள் களத்துக்கு வந்தபோதுதான் அவர்கள் வேலையை காட்டினார்கள் தமிழகத்தில் அடிமை ஆரவார அரசியலிலிருந்து தமிழின மீட்டபுகாக்க. தமிழர் வாழ்வரிமைக்காக களத்துக்கு வந்து பாருங்கள் உங்களை எப்படி அடக்குகிறார்கள் என்பதை அப்போது தெரிந்து கொள்வீர்கள் என்று சொன்னார். அதற்குத்தான். இந்த நிலம் தயாராகி விட்டது என்பதற்கு அடையாளமாக துணை ராணுவத்தை அனுப்பி இருக்கிறார்கள். நாங்கள் வன்முறையாளர்கள் அல்ல. ஜம்பதாயிரம் அண்டுகளுக்கு முன்னால் தோன்றிய மூத்த இனம் இந்த மோழிக்கு உரிமையானவர்கள் இந்த மண்ணில் வாழ முடியாது என்ற நிலை உருவானால் வேறு வழியில்லாமல் அதை எதிர்கொள்வோம் என்று கூறி பேச்சை நிறைவு செய்தார். பொழில்ன் (தமிழக மக்கள் முன்னணி) பேசுகையில் வாழ்வரிமை கூட்டமைப்பு என்கிற தலைப்பை மாற்றி நாட்டு உரிமை கூட்டமைப்பு என்ற எழுச்சியான

கூட்டமைப்பை ஏற்படுத்த வேண்டிய சூழல் நமக்கு ஏற்பட்டிருக்கிறது என்றும் காவிரி கடைமடை வரை சூறையாடுவதற்கு வழித்திட்டம் போட்டுவிட்டான் என்றும் தமிழகத்தை சூறையாடுவதற்கான வேலையை இந்தியா செய்துக் கொண்டிருக்கிறது. என்றும் நாம் நம்முடைய முழக்கங்களை மாற்றியமைக்க வேண்டும் வேண்டும் காவிரி வேண்டாம் ஸ்டெர்லைட் இன்றும் மாற்றி வேண்டும் தமிழகம். வேண்டாம் இந்திய என்று எழுத வேண்டிய தேவைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றோம். வேலைத்திட்டத்தை தொடங்குவோம். மெரியானவை கொடுக்கவில்லையென்றால். உன்றுடைய சாலைகள் இருக்கின்றன அரசு அலுவலகங்கள் இருக்கின்றன எல்லாவற்றிலும் வேண்டாம் இந்தியா என்கிற வரியை முழுக்க முழுக்க தார் சட்டியிலே கறுப்பு மையிலே எழுதத் தொடங்கிவிடுவோம். என்றும் தெரிவித்தார். இந்தியா ஒழிக என்று எழுதாமல் நமக்கு எந்த விடிவும் கிடைக்கப் போவதில்லையென்றும் ஒழிக இந்தியா. வேண்டாம் இந்தியா என்று ஒங்கி முழங்கி விடைபெறுகிறேன் என்றார். நிஜாமுதீன் (இந்திய தேசிய லீக் கட்சி) பேசுகையில் நைல் நதியை எகிப்து உட்பட 3 நாடுகள் பங்கிட்டுக் கொண்டதாகவும் கூறிய அவர் தமிழ்நாட்டிற்கு தனி பிரதமர் வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் உச்சநீதிமன்றம் அமைக்க வேண்டும் என்றும் கூறி. தமிழக அரசு இந்திய அரசிற்கு துணை போகிற அரசாக இருக்கிறது என்றும் கூறிய அவர். நாங்கள் அமைதி வழியில் தான் போராடிய வருகிறோம் எந்தக் கொடியும் இல்லை என்றும் கூறி தமிழ்நாடு எங்கள் நாடு இந்தியா அண்டை நாடு என்ற நிலை வந்திவிடக்கூடாது என்பதற்காக எச்சரிக்கின்றோம் இதை ஒரு இறுதிப்போராட்டமாக எடுத்து உடனடியாக காவிரி பிரச்சினையில் மத்திய அரசு தீர்மானம் கொண்டு வர வேண்டும் இல்லையென்று சொன்னால் தமிழ்நாடு தனி நாடாக போகிறது என்கிற கருத்துக் கணிப்பை மத்திய அரசு நடத்த வேண்டியிருக்கும் இந்திய ஒன்றியத்திலிருந்து விலக விரும்புகின்றோம் என்றும் தமிழ்நாட்டு மக்கள் தனி நாட்டிற்கு தயாரா இல்லையா என்பதை மக்கள் கருத்துக்கணிப்பின் மூலம் அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். உடுமலை கவுசல்யா பேசுகையில் உச்ச நீதிமன்றம் காவிரியில் பல தீர்ப்புகளை வழங்கியிருக்கிறது என்றும் அதில் ஒன்றைக்கூட கார்நாடக அரசும் மத்திய அரசு மதிக்கவில்லையென்று குறை கூறினார். சட்டத்தை பாதுகாக்க வேண்டிய மத்திய அரசு அதை மறுக்கிறது என்றும் தந்தை பெரியார் இந்திய வரைபடத்தில் தமிழ் நாட்டின் பகுதியை கிழித்து எடுத்துவிட்டு கொளுத்தியதை போல் வீரியமான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டுமென்றும் கூறினார். வசீகரன் (ஆம் ஆத்மி கட்சி) பேசுகையில் இன்றைய காலகட்டத்தில் தமிழ்நாட்டில் எந்த இடத்தில் பார்த்தாலும் போராட்டம் தான் நடக்கிறது என்றும் இன்றைக்கு காவல்துறை அதிகாரிகள் எல்லாம் போராட்டத்திற்கு அனுமதி கேட்டால் நாங்கள் அந்தக் கட்சிக்கு அனுமதி கொடுத்திருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு அந்த வேலையை தான் பார்த்து வருகிறார்கள் என்றும் நாங்கள் டெல்லியில் போராடிய போது அரவிந்த் கெஜ்ரிவால் தண்ணீர் கொடுத்ததாகவும் கூறி சுயாட்சி தான் முக்கியம் என்பதை கூறி ஆம் ஆத்மி கட்சி உங்களைோடு எப்போதும் துணை நிற்கும் என்றும் கூறினார். பேராசிரியர் அசாம் பாட்ஷா (மாநில ஒருங்கிணைப்பாளர்) பேசுகையில் 1956-ம் ஆண்டு Water dispute act-ல் நேரு அவர்கள் இந்தியாவில் இருக்கக்கூடிய நதிகளையெல்லாம் தேசியமயமாக்க வேண்டுமென்று கூறினார் என்றும். எல்லா பிரச்சனைக்கும் அன்றைக்கே சட்டம் இயற்றப்பட்டது என்றும் அந்த சட்டத்தின் அடிப்படையில்தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று கேட்கிறோம். என்றும் ஸ்கீம்க்கு அர்த்தம் கேட்கிற கூழுட்டை அரசாக இருந்துக் கொண்டிருக்கிறது. என்றும் காலம் தாழ்த்துகின்ற வேலையை செய்துக் கொண்டிருக்கின்றனர். என்றும் ஒரு பிரச்சனைக்கு இருக்கும் போது அதை மறப்பதற்கு இன்னொரு பிரச்சனை உருவாக்குகிறார்கள் என்றும் குறை கூறினார். காவிரி பிரச்சனை திசைதிருப்புவதற்கு எஸ்.வி.சேகர் மற்றும் எச். ராஜா பிரச்சனை உருவாக்கினார்கள் என்றும் ஆனால் திசைமாறாமல் காவிரி மேலாண்மை வாரியம் போராடியதை மத்திய அரசு உணர்ந்திருக்கிறது என்றும் தெரிவித்தார். பாலைவனமாக்கும் வேலையை செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் தமிழ்நாட்டு மக்களை பிழைப்பதற்கு மற்ற மாநிலங்களுக்கு செல்லக்கூடிய சதி திட்டத்தை செய்கிறது மத்திய மதவாத அரசு என்றும் குற்றஞ்சாட்டினார். மார்வாடிகள் நம்முடைய வியாபாரத்தை நஷ்டப்படுத்தி நம்மை அப்புறப்படுத்தும் வேலை செய்கிறார்கள் என்றும் குறை கூறினார். நம்முடைய உரியமையை பாதுகாக்க மனிதநேய மக்கள் கட்சி எந்த தியாகத்திற்கும் தயாராக இருக்கிறது என்றும் தெரிவித்தார். வன்னியரசு (விசிக) பேசுகையில் தமிழர் நாடு தமிழ்நாடு என்று அறிவித்த பாரதிதாசன் காடலைப்பாடி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து காவிரி உரிமைக்காக நாம்-மாதகாலமாக போராடி வருகின்றோம். என்றும் இந்தப்போராட்டம் மட்டுமல்ல ஸ்டெர்லைட் மீத்தேன். நியூட்ரினோ கதிராமங்கலத்தில் விவசாயிகள் பொதுமக்கள் என் அனைவரும் போராடி வருகிறார்கள் என்றும் போராட்டத்தின் முற்றுக்கையாக தமிழ்நாடு மாறிக் கொண்டிருக்கிறது என்றும் கூறி இன்றைக்கு இந்தியா முழுக்க இந்துத்துவாவின் கோர முகங்கள் இன்றைக்கு நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான உத்திகளை செய்து கொண்டிருக்கிறார்கள் பிஜேபி இன்றைக்கு ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு குப்பைத்தொட்டியாக மாறியிருக்கிறது என்றும் அத்தனை திட்டங்களையும் தமிழ்நாட்டில் கொண்டு வந்து தமிழ்நாட்டை சுடுகாடாக மாற்றுகின்ற ஒரு மோசடி வேலையை பிஜேபி அரசு செய்து வருகிறது என்றும் கூறி இந்த இந்துஸ்தானை ஒழிப்பதற்கு நாம் அனைவரும் போராட முன் வர் வேண்டும் என்றும் கெட்டுக்கொண்டார். அன்சாரி பேசுகையில் இந்தியாவில் ஒரு பேய் ஆட்சி நடந்துக் கொண்டிருக்கின்றது. என்றும் அவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படுவதாக இல்லையென்றும் மண்ணை பற்றியும் மண்ணில் மைந்தர்களை பற்றியும் கவலைப்படாத அரசாட்சி நடந்துக் கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார். மவுனியாக இருந்த மன்மோகன்

சிங்கே காறி துப்பிவிட்டார் என்றும் தெரிவித்தார் காவிரி உரிமையை பெற தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றும் தெரிவித்தார். சுப. உதயகுமார் (பச்சைத்தமிழகம் கட்சி) பேசுகையில் கூடங்குளத்திலே அணுமின் நிலையம் வெண்டாம் என்று சொன்னோம் 4 அணுமின் நிலையங்களை குடிதலாக கட்டினார்கள் இன்றைக்கு மத்திய அரசு தமிழகத்திற்கு வெண்டாம் என்ற சொல்கிற திட்டங்களையெல்லாம் கொண்டு வருகிறது வெண்டும் என்று சொல்கிற காவிரியை தர மறுக்கிறது என்றும் கூறி நாம் நிச்சயமாக தனி நாடு வாங்கித்தான் ஆக வெண்டும் என்ற சூழ்நிலையில் இளைஞர்கள் மிகத் தெளிவாக சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள் முடுவு எடுக்க வெண்டியது நீங்கள் தான் என்றும் கூறினார். தெவ்றலான் பாகவி (மாநில தலைவர். எஸ்டிபிஜி கட்சி) பேசுகையில் தமிழகத்தின் நான்கு பக்கங்களிலும் மத்திய அரசு பெரும் துரோகத்தையும் அழிவு திட்டங்களையும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. என்றும் நாம் போராட்டங்களை முன்னெடுக்க வெண்டுமென்றும் தெரிவித்தார். தமிழர்களின் மீது தொடர்ந்து அழிவு திட்டங்களை திணித்துக் கொண்டிருக்கிறது என்றும் 178 டி எம்சி தண்ணீரையாவது கொடு என்றும் போராடும் நிலையை உருவாக்கியிருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார். நீட் தேர்வில் விலக்கு கேட்பதிலிருந்து நீட்ட தேர்வு மையங்களை தமிழ்நாட்டு வெளியே அமைக்க வெண்டாம் என்று போராடக்குடிய நிலைக்கு நம்மை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது என்றும் தெரிவித்தார். இந்தியாவில் இருக்கின்ற 7 கோடி மக்களும் உலக முழுவதிலும் இருக்கின்ற பத்து கோடி தமிழர்களும் கிளர்ந்தெழுந்தால் அதை தடுத்த நிறுத்துகின்ற சக்தி இந்திய ஒன்றியத்திற்கு கடையாது என்றும் இந்திய இராணுவத்திற்கு கடையாது என்றும் தெரிவித்தார். மத்திய அரசு தொடர்ந்து துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறது என்றும் தமிழ் சமூகம் தக்க பதிலடி கொடுக்கும் என்றும் தெரிவித்தார். பழ.நெடுமாறன் (தமிழ் தேசிய முன்னணி) பேசுகையில் இறுதியாக அனைவரையும் வரவேற்று இன்றைக்கு ஒட்டுமொத்தத் தமிழகத்திலும் சென்னை முதல் கன்னியாகுமாரி வரை இருக்கக்கூடிய அத்தனை தமிழர்களும் காவிரி பிரச்சினை தமிழர்களின் தலையாய தேசிய பிரச்சினை என்று உணர்ந்து எல்லா வகையிலும் போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள் என்றும் கூறி இந்திய அரசையும் மாநில அரசையும் நாம் குறை கூற விரும்பவில்லை காரணம் அவர்கள் நிலை அப்படி அப்படித்தான் இருக்க முடியும் என்றும் ஆனால் கொஞ்சம் புத்தசாலித்தனமாக நடந்திருக்கலாம் என்று கூறிய அவர் தமிழக மக்கள் அனைவரும் மெரினாவில் 1-லட்சம் தமிழர்கள் கூடி போராடுகிறார்கள் என்று எந்த கட்சி நடத்தினாலும் அதற்கு அனுமதி கொடுத்து தமிழக மக்களின் கொந்தளிப்பை டெல்லி மத்திய அரசுக்கு காட்டியிருக்க வேண்டும் இந்த அரசு ஆனால் அதைச் செய்ய தவறிவிட்டார்கள் என்றும் கூறி டெல்லியை மிரட்டுவதற்காவது எங்களை பயன்படுத்துங்கள் வேறு எதற்கோ பண்டுத்திக் கொண்டிருக்கிறீர்களே அதுதான் வருத்தமாக இருக்கிறது என்றும் கூறி மெரினாவில் கூடிவதற்கு ஒரு தமிழனுக்கு உரிமையில்லை என்று சொன்னால் அந்த வெட்கம் நமக்கு இல்லை என்றும் இந்த அரசாங்கத்திற்கு தான் வெட்கம் என்றும் ஜனநாயக உரிமை பறிக்கப்படுகிறது என்றும் என்னுடைய கடற்கரையில் நான் கூடக்கூடாது என்று சொன்னால் வேறு யார் வந்து கூடுவது என்றும் வினவி மோடி அரசை நம்முடைய தலைவர்கள் எல்லாரும் எச்சரித்தார்கள் என்றும் நான் கொஞ்சம் வித்தியாசமாக சொல்கிறேன். என்றும் அவர் இந்த பதவியில் நீடிக்க நீடிக்க நம்முடைய தமிழ்நாட்டு மக்களுக்கு உணர்வுகள் அதிகமாகிக் கொண்டே போகும் என்றும் சுட்டிக்காட்டி மோடி அவர்களுக்கு ஆர் எஸ் எஸ் பாஜக உறுப்பினர்களுக்கும் நான் சொல்லிக் கொள்வது வெறும் காவிரி பிரச்சினை என்பது ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலமாக இருந்து வருகிற பிரச்சினை என்றும் கூறி காவிரி பிரச்சினை மட்டுமல்ல தமிழகத்தில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் எல்லா பிரச்சினைகளையும் தீர்வு காண்கிற வலிமை தமிழினத்திற்கு மட்டுமே உண்டு என்பதை மறந்து விடாதீர்கள் என்றும் கூறி வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். வேல்முருகன் தலைவர் தமிழக வாழ்வுரிமை கட்சி) நன்றி தெரிவித்து பேசுகையில் நீதிமன்றத்தில் உத்தரவுக்கும் நீதியரசர்களுக்கும் ஆணைகிணங்கி அமைதியான முறையில் இந்த போராட்டத்தை முன்னெடுத்து இருப்பதாகவும் சில உளவு துறையின் தவறான அறிக்கையால் இந்த இடம் கூ தரக்கூடாது என்று சொன்னதாகவும் போராட்டம் நடத்த அனுமதி தந்த காவல் துறைக்கு தன் நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார். காவல் துறை சங்கம் அமைப்பதற்காகவும் நாங்கள் போராட்டம் நடத்துவோம் என்றும் கூறினார். தன் ஆறு ஆண்டுகள் சங்கசாவடிகள் அறவழி போராட்டம் நடத்தியதாகவும். சங்கசாவடிகளை அடிக்கின்ற போராட்டம் நடத்தியபோதுதான் ஊடகத்திற்கு தன் உலகத்திற்கு கொண்டு சென்றன என்றும் நாங்கள் அறவழி போராட்டம் நடத்த வேண்டுமா? அடிக்கின்ற போராட்டம் நடத்த வேண்டுமா? ஒரு அடையாள போராட்டம் முன்னெச்சரிக்கை போராட்டமாக இந்த அமைந்திருக்கிறது என்றும் தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் கீழ் கண்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன மத்திய அரசே. அடிக்காதே விவசாயிகளின் வயிற்றிலே அடிக்காதே, வஞ்சிக்காதே தமிழைர்களை வஞ்சிக்காதே, ஏமாற்றாதே தமிழர்களை ஏமாற்றாதே, செய்யாதே துரோகத்தை தமிழர்களுக்கு செய்யாதே, அமைத்திடு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திடு, ஒழுங்காற்று குழுவை அமைத்திடு, வேண்டும் வேண்டும் காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும் வேண்டும், பெட்ரோல் மண்டலங்கள் வேண்டாம் மீத்தேன் ஈத்தேன் திட்டங்கள் வேண்டாம் ஒன்ஜீசி திட்டங்கள் வேண்டாம். ஹைட்ரோகார்பன் திட்டங்கள் வேண்டாம் நியூட்டரினோ திட்டங்கள் வேண்டாம். அணு உலைகள் வேண்டாம். அணு பார்க்கள் வேண்டாம். மக்ளை கொல்லும் ஸ்டெர்லைட் வேண்டாம். மத்திய அரசே. மோடி அரசே நியாய்தானா. நீதிதானா உச்ச நீதிமன்றமே நீதி உண்டா. தமிழக மக்களுக்கு நீதி உண்டா. அமைத்திடு. உச்ச நீதிமன்றமே காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு. உத்தரவிடு நடைமுறைபடுத்துவதற்கு உத்தரவிடு. வேண்டாம் தமிழர்களின் வயிற்றில் அடிக்கும் வேலை இங்கே வேண்டாம். மத்திய அரசே அமைத்திடு 3ம்

தேதிக்குள் காவிரி மேலண்மை வாரியத்தை அமைத்திடு உச்ச நீதிமன்றமே நீங்கள் வழங்கிய தீர்ப்பை மதிக்காதே மத்திய அரசை கேள்வி கேட்க மறுக்கிறாயே. நியாயம்தானா. சமாளிய இந்திய குடிமக்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பினை ஏற்று மதித்து நடக்கின்றோம். நாங்கள் மதித்து நடக்க மாட்டிங்கிறான் மோடியும் மத்திய அரசும் நடக்க மாட்டிங்கிறான். பறக்கிறான் வான் வெளியில் பறக்கிறான் பிரதமர் பறக்கிறான் உள் துறை அமைச்சரும் பாதுகாப்பு அமைச்சரும் பத்திரமாக பறக்கிறான். பாவி நாங்கள் சட்டு எரிக்கும் வெளியிலே நின்னு கத்துறோம் கேட்கவில்லையா சேவிட்டு அரசாங்கத்திற்கு கேட்கவில்லையா. தடை போடுகிறாயே தமிழர் கடலுக்கு தடை போடுகிறாயே. 1600 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு சுண்ணாம்பு சுடுகாட்டிலே கிடக்கிறார்களே தெரியவில்லையா நீதி தேவதைக்கு தெரியவில்லையா? ஏன்னென்று கேட்டால் நீதி தேவன் சொல்லுறாள் நீதிபதி முன்பிருக்கும் நீதி தேவின் கண்கள் கருப்பு துணியால் கட்டிவிட்டான் ஆதலால் நீதி தேவின் கண்களுக்கு 1600 விவசாயிகள் செத்தது தெரியவில்லையா நீதிமன்றமே சொல்லுது மெரினாவிற்கு போகதே நாங்கள் சொல்லுறோம் மெரினாவை திறந்துவிடு காவிரி தானாக திறந்துவிடும் தமிழக அரசே முடியாது அடிமை அரசாங்கத்தால் மோடியிடம் குனிந்த அரசாங்கத்தால் நீதி பெற முடியாது. ஆதலால் சொல்லுறோம் கட்சி கடந்து சொல்லுறோம், மதம் கடந்து சொல்லுறோம், சாதி கடந்து சொல்லுறோம் உயிர் நீராக காவிலியை உரிமை நீரான காவிரியை தந்திடு இந்திய அரசே அமைத்திடு காவிரி மேலாண்மை அமைத்திடு கணைப்பு : உரைகள் சுமாரான ஆர்வத்துடன் செவிமடுக்கப்பட்டன.

ஐயா

மேற்படி கூட்டத்தில் பேசியவர்களின் பேச்சின் தொகுப்பு மற்றும் சட்ட வல்லுநரின் கருத்துருவுடன் உயர்திரு காவல் ஆணையாளர் அவர்களின் ஒப்புதல் பெற்று கனம் கூடுதல் ஆணையாளர் சட்டம் ஒழுங்கு (தெற்கு) அவர்கள் அலுவலக குறிப்பாணை எண் C.NO: 618 / Addl COP / L&O / S / SB ATR /2018 Dated 28.08.2018 NO: 455 / SB XVIII /2018 dtd. 23.08.2018 dtd. 20.08.2018 என்ற உத்தரவின் படி இன்று 13.03.2019 - ம் தேதி காலை 11.30 மணிக்கு D-1 திருவல்லிக்கேணி காவல் நிலைய குற்ற எண். 174/2019 U/S 153, 153 A(1) (a) (b) and 505 (1) (b) (c) IPC வழக்கு பதிவு செய்து மேல் விசாரணைக்கு எடுத்துக் கொண்டேன்.

13. Action Taken: Since the above report reveals Commission of Offence(s) u/s as mentioned in item No.2, registered case and took up the investigation.

எடுக்கப்பட்ட நடவடிக்கை : மேலே குற்ற முறையீட்டில் உள்ளவை பிரிவு 2 -ல் கூறப்பட்ட சட்ட பிரிவுப்படியான குற்றமாக வழக்கு பதிவு செய்து புலனாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது FIR read over to the Complainant/Informant, admitted to be correctly recorded and a copy given to the Complainant/Informant free of cost.

மு.த.அ. குற்றமுறையீட்டாளருக்கு / தகவல் தந்தவருக்கு படித்துக்காட்டி, அது சரியாக எழுதப்பட்டு இருப்பதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதன்படி நகல் ஒன்று இலவசமாக கொடுக்கப்பட்டது.

14. Signature / Thumb Impression of the Complainant/Informant
குற்றமுறையீட்டாளர் / தகவல் கொடுப்பவரின்
ஒப்பம் / பெருவிரல் இரேகைப் பதிவு

Signature of the Officer in-charge, Police Station
காவல் நிலைய பொறுப்பு அலுவலரின்
ஒப்பம்

15. Date & Time of despatch to the court: 13-03-2019

Name: MURALI A

நீதிமன்றத்திற்கு
அனுப்பப்பட்ட நாளும்,
நேரமும்

பெயர்

Rank: INSPECTOR OF
POLICE

No.

நிலை

எண்

This is an Authentic copy of System Genrated FIR downloaded from TN Police Website (www.eservices.tnpolice.gov.in)

on 18/6/2021 at 9:05:20 pm